



நாதம்

நோயல் கல்லூர்
நோயல் கல்லூர்
தமிழ் கர்நாடக இசை மன்றம்
தமிழ் கர்நாடக இசை மன்றம்
2003
2003

PETTAH ESSENCE SUPPLIERS

No:19, Dam Street,
Colombo-12
Sri Lanka

Tel ; Sales- 326235, 542764, 441721

Office- 542762, 542763, 434859

Telefax ; 434859, 441721

e-mail ; pettaess@sltnet.lk



தோயல் கல்லூரி

தமிழ் கர்நாடக இசைமன்றம்

பெருமையுடன் வழங்கும்

இசைமன்றம்
2003

13.07.2003

நவரங்கஹல மண்டபம்

மாலை 3.30

தேழாசிரியர்

உ.லெ.மு.ரெஷா

ம.மு.இம்ரான்

உப தேழாசிரியர்கள்

சே.இ.காதிர்

த.கோகுலரமணன்

க.கோபி

ISSAI VIZHA 2003

13 JULY 2003

NAVARANGAHALA

3.30 PM

EDITORS

U.L.M.RESHA

M.M IMRAN

SUB EDITORS

C.I.CADIR

T.GOKULARAMANAN

K.GOBI

WITH BEST COMPONENTS FROM

UNION MATELS (PVT) LTD

MANUFACTURES OF ALUMINUM
CIRCLES & (PEACOCK)
BRAND UTENSILS

53/3, Pattiwala Road Gonawala Kelaniya

Telephone - 570377

455877

WITH BEST COMPONENTS FROM

AIRTEL

DEALERS IN CELLULAR PHONES,
PHONE ACCESSORIES & REPAIRS

177/1, Noon Plaza Market
2nd Cross Street, COLOMBO-11.

174/3, Thaika Plaza,
2nd Cross Street, Colombo-11.

TEL : 348223.

MOBILE : 0777- 317010.

0777- 323838

ALWAYS WITH YOUR CELLULAR PARTNER.

WITH BEST COMPONENTS FROM



Cellular
Accessories Specialist

NOKIA
CONNECTING PEOPLE

ALCATEL

SAMSUNG

BOSCH

SIEMENS

- Antennas
- Batteries
- Car Chargers
- Car Holders
- Charger
- Chat Boards
- Connectors
- Covers (Laminating)
- Covers (Leather)
- Covers (Transparent)
- Covers (With zip leather)
- Covers (With zip Transparent)
- Ear Pies
- External Antennas
- Hand frees
- Housings
- Keypads
- LCD (Display)
- Magnet Holders
- Mouth Pies
- Neck Laze
- Pouches
- Radiation Antennas
- Radiation Stickers
- Radio Hand frees

ERICSSON

MOTOROLA
Intelligence everywhere

PHILIPS

Panasonic

SONY


GLOB STAR

93 1/4, Keyzer Street, Colombo-11, Sri Lanka. Tel: 01-542931 Fax: 01-389559 E-mail: mimdilshan@hotmail.com

WITH BEST COMPLIMENTS FROM

STAR INDUSTRIES (PVT) LIMITED

(Manufactures of quality Laundry Soap
Detergent soap Washing Powder Toilet Soap etc)



287 , GALLE ROAD,
COLOMBO - 04

WITH BEST COMPLIMENTS FROM


STAR INDUSTRIES (PVT) LIMITED
287, GALLE ROAD, COLOMBO - 04

(MANUFACTURES OF
QUALITY LAUNDRY SOAP,
DETERGENT SOAP,
WASHING PAWDER,
TOILET SOAP etc

FOUNDER MEMBER OF A.C.O. & MEMBER OF A.P.P.A.
(LABOUR LICENCE NO. 730)
SERVICES & GENERAL
TOILET SOAP etc

WITH BEST COMPANIES FROM

NEW FAHIM ENTERPRISES (PVT)LTD
FAHIM TOURS & TRAVELS (PVT) LTD
FAHIM ENTERPRISES (PVT) LTD



P.OBOX:1782

NO.283-1/1,2/1,3/1

MAIN STREET, COLOMBO-II.

TEL: 438030, 423935, 330692

FAX: 431773, 688284

RES.: 693511, 908457, 811069

MOBILE: 072242213, 072255572.

E-MAIL: NEWFAHIM@DIAMOND.LANKA.NET

FAHIM@DIAMOND.LANKA.NET

TOURS & TRAVELS, MANPOWER CONSULTING

SERVICES & GENERAL MERCHANT

(LABOUR LICENCE NO.736)

(FOUNDER MEMBER OF ARCO & MEMBER OF ALFEA).

நதியின் சலசலப்பிலும்

ரதியின் கலகலப்பிலும்

தணியாத மோகத்தால்

காதல் கொண்டு

தரனியில் முதல்வனாய்

தலை நிமிர்ந்திருக்கும்

“இசை அன்னையே”

பொன் மலராம் இந் “நாதம்”

நின் மலர்ப்பாதங்கட்கு

சமர்ப்பணம்

தமிழ்த்தாய் வாழ்த்து

முடிவிலி ஆண்டு முன் தோன்றி
முத்தாக என்றும் கொளித்து
முதல்வனாய் - இன்றும்
திகழ்கிறாய்

சாகா மொழியாய்
சாதனை படைத்து
சாணக்கியர்களின்
சாரீரத்தில்
சாத்தியமாகிறாய்

கர்ப்பிணித்தாயின்
கர்ப்பக்கிரகத்தில் கூட
நீ “அம்மா” என
ஆராகிறாய்
பதுமையாய் இருந்த

பாமரர்க்கெல்லாம்
பொதுமையை முழக்கி
புத்துயிர் கொடுத்தாய்

வேளுன்றி எம் மனதில்
வேதனை யொளித்த
வேணில் மொழியே
வேந்தியர் நாம்
உன்னை வாழ்த்துகின்றோம்

-ரிஷி-

நிகழ்ச்சி நிரல்

மங்களவிளக்கேற்றல்

தமிழ்த்தாய் வணக்கம்

சிறுவர் நிகழ்ச்சி

- Year 1 - விநாயகர்வணக்கம்

- Year 3 - கும்மியாட்டம்

- Year 4 - தாள நடனம்

- Year 5 - கண்ணன்

Bharatha Natyam - தனி இசை

வரவேற்புரை

பிரதம அதிதி உரை

சிறப்பு விருந்தினர் உ.

பரிசளிப்பு வைபவம்

தனியிசை

Songs Set 1


Bharatha Natyam

Dance - Western

Orchestra

Drama

Songs Set 2



Every
parents'

dream

Tikiri, The Children's Savings Account Rewards with a gift scheme that grows as the deposits grow. A gift scheme to inspire and make children discover for themselves their full potential.

Tikiri Account holder is entitled to the unique grant scheme - **Tikiri Varam** - for the children who excel in sports and studies. And even surgery, should the need arise in a Tikiri child.

Tikiri, a gift for the
nations's future.

Tikiri
Accounts

HOTLINE: 456929

SEYLAN
BANK LIMITE

முகப்பிற்குள்ளே முகவரி

தாய்ப்பாலில் மட்டும்
தரணியில் தவண்ட எம்மை
தயக்கமின்றி என்றும்
தலை நிமிர்ந்து நடக்க வைத்த
றோயல் மாநா.....

உயிர் எழுத்தக்களை
உச்சரிக்க மட்டுமல்ல
இசை எழுத்துக்களை
இசைக்கவும் சொல்லித்தந்தாள்
இதற்கு
எம்விரல் பட்ட
இவ் வீணைத்தந்திகள்
சான்று பகர்கின்றது

-ரிஷி-

மலர் கதை

காதல் என்றால்
காதை மூடுகிறாய்
காதில் சொல்ல வர
காததூரம் ஓடுகிறாய்
கூர்ரிடும் இடத்தில்
குழைய வருகிறாய்
கும்பிட நானும்
வம்புசொல் சொல்கிறாய்

உன் நினைவால்
என் நிழல் கூட
நெளியும் மாயத்தில்
சுழிவுகள் நீயே

இப்படியே இருந்தால்
எப்படிச் சேருவது
என்னை நீ மிதித்தாலும்
என் நினைவை மறக்காதே

கல்லூரிக்காலத்தில்
காதல் வேண்டாமென்றாய்
கல்லூரி முடிய
கமாஸ் வேணாமென்றாய்

கம்பஸ் முடியவாவது
கல்யானத்தின் முன்
ஒரு தடவை
ஒருதடவையாவது
என்னை நினை

விஜய்
2004 A/L

இதழாசிரியர்களின் இதய வீணை பேசுகிறது.....

றோயல் கல்லூரி கர்நாடக இசை மன்றம் கடந்த இரு தசாப்தங்களாக வெற்றிகரமாக மேடை ஏற்றி இவ்வருடமும் வெற்றிகரமாக மேடை ஏற்றிக்கொண்டிருக்கும் இசை விழா 2003 நிகழ்விலே உங்கள் கைகளில் தவழும் நாதம் மலரினாடாக சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

பாடசாலையில் ஒரேயொரு கர்நாடக இசை மன்றமாய் தலை நிமிர்ந்திருக்கும் எமது மன்றத்தின் பலம் பல மாணவர்கள் ஆக்கங்களையும் ஆற்றல்களையும் இந் நாதம் வெளிக்காட்டுகின்றது என்பதை கூறிக்கொள்கிறோம்.

எம்மால் முடியுமான வரை எழுத்துப்பிழை சொற்பிழை பொருட்பிழை என்பனவற்றை தவிர்த்துக் கொண்டிருக்கின்றோம் உங்கள் கண்ணுக்கு புலப்படும் பிழைகளை தயவு செய்து மன்னிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நாம் வியர்வை சிந்தி தூக்கமறந்த எமது முழு முயற்சியில் உருவாக்கிய இந்த இதழ் உங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

நல்லதேர் நாதம் செய்தே
அதை நலமாக உங்கள்
கரங்களில் தவள விடுகிறோம்.....

பிரதம இதழாசிரியர்
உ.லெ.மு.ரெஷா
ம.மு.இம்றான்

உதவி இதழாசிரியர்
T.கோகுலரமணன்
C.I காதிர்
K.கோபி

வாழ்த்துச் செய்தி

கொழும்பு ரோயல் கல்லூரி தமிழ் கர்நாடக இசை மன்றத்தினரின் இசை விழாவை முன்னிட்டு வெளியிடப்படும் நாதம் என்னும் சிறப்பு மலருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இளைய சமுதாயத்தினர் கலாரசனை உள்ளவர்களாக வளரும்போதே வாழ்வினை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் வளரும். கலைகளில் உள்ள ஈடுபாடு மனதை பண்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.

கொழும்பு ரோயல் கல்லூரி மாணவர்கள் அனைத்துத்துறை சார்ந்த திறமைகளையும் வெளிப்படுத்துவதில் முன்னிற்கின்றனர். கல்வியிலும் விளையாட்டிலும் முன்னி வகிப்பது போன்றே கலைத்துறையிலும் அவர்கள் சிறந்து விளங்குகின்றமை பாராட்டிற்குரியது.

கடந்த சில வருடங்களாக ரோயல் கல்லூரியின் தமிழ் கர்நாடக இசைமன்ற மாணவர்களை கர்நாடக இசைத்துறையில் ஊக்குவித்து வருவதோடு ஆண்டுதோறும் நடாத்தும் இசை விழாக்கள் புதுமை மிக்கனவாகவும் பொலிவு மிக்கனவாகவும் விளங்கி வருகின்றன.

தமிழ் கர்நாடக இசை மன்றத்தின் வளர்சியில் பங்காற்றுகின்ற அதிபர் ஆசிரியர்கள மாணவர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள் உரியனவாகும்.

“நாதம்” சிறப்பு மலர் கர்நாடக இசை தொடர்பான பல ஆக்கங்களை சுமந்து வரும் என எதிர்பார்க்கின்றேன்.

தி.மகேஸ்வரன், பா.உ.,
(இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சர்)

MESSAGE FROM THE PRINCIPAL

It is pleasure to contribute this message to the souvenir “Natham “to be published on the occasion of celebrating the Issai Vizha which is an annual event organized by the Karnatic Music Society of Royal College.

I appreciate the tremendous effects taken to keep the karnatic music society alive for the past 22 years.

Issai Vizha is Celebrated to bring out the hindden talents of the Children Who have the aptitude for Karnatic Music and dancing and get them perform on the Stage. For a man Who Works hard music and dancing is like medicine to get his nervels Soothed and refurbish his system.

I am wure that the events of this nature will help to build up the multiracial and multi-ethnic relationship.

Children who get involved in these type of activities get opportunities to improve their skills in self-confidence, leadership and get to develop harmonious personalities.

I congratulate Mrs.A.Gobalan and the Teachers and the organizing committee for their untiring efforts to make it a successful function.

H.L.B.Gomes.
Principal

வாழ்த்துச்செய்தி

கர்நாடக இசை மன்றத்தினரின் இசை விழா 2003 நிகழ்வில் வெளியிடப்படும் நாதம் மலருக்கு ஆசிச்செய்தி வழங்குவதில் பெருமை அடைகிறேன்.

இசையால் வசமாகா உலகமேது என்பர் இசை உள்ளத்திற்கும் உடலுக்கும் இன்பத்தை தருவது அத்தகைய இசைக்கு இன்று தனிமன்றம் அமைத்து செயல் படுவது ரோயல் கல்லூரி இயல் இசை நாடகம் ஆகிய முத்துமிழுக்கும் மன்றம் அமைத்து செயற்படும் ரோயல் கல்லூரியின் இசை மன்றமும் 22வருட சேவையை நிறைவு செய்கிறது.

இசையாவல் மிக்க மாணவர்களின் அரங்க வெளிப்படுத்தல்களை கண்டு களிப்பீர்கள் இசையை வளர்க்க அயராது பாடுபடும் கர்நாடக இசை மன்றத்தினரின் பணி சிறக்க வேண்டுகிறேன்.

நன்றி

சி.இரத்தினசபாபதி
உதவி அதிபர்

வாழ்த்துச்செய்தி

கொழும்பு ரோயல் கல்லூரியின் கர்நாடக இசை மன்றம் தனது இசை விழா நிகழ்வினை நடாத்தும் அதே வேளை அதன் அடையாளமாக வெளியிடும் நாதம் மலருடாக இம் முயற்சியாளர்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

நாடி நரம்புகளையெல்லாம் ஆட வைப்பது இசை இசையால் இறைவனையே இரங்க வைத்த இராவணன் என்றொரு மன்னன் ஆட்சி செய்த நாட்டினர் நாங்கள். இசை எமது நாட்டுச் சொத்து மேலைத்தேய கத்தல்களால் நிலை குலையாது தாழ்வறாது தன்னிலை குன்றாது காலம் கடந்து வரும் கர்நாடக இசை மனிதனுடன் கூடிப்பிறந்தது.

இத்தகைய அரிய கலைக்கு மன்றம் அமைத்து செயல்படும் ரோயல் கல்லூரியின் கர்நாடக இசை மன்றத்தாரின் பணிக்கு எனது வாழ்த்துக்கள். பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்.

நன்றி

அன்புடன்
மா.கணபதிப்பிள்ளை

பொறுப்பாசிரியர்களின் பொன்மனங்களிலிருந்து.....

ரோயல் கல்லூரி தமிழ் கர்நாடக இசை மன்றம் பெருமையுடன் அரங்கேற்றும் இசை விழா 2003 நிகழ்விற்கு ஆசிரியரை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

இசை என்னும் கலையை இனிதே இரண்டு தசாப்த காலமாக வளர்த்து வரும் எமது மன்றமானது பல்வேறு மாணவர்களின் திறமைகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் ஊடகமாகவும் செயற்படுகின்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவ் விழாவினை இனிதே அரங்கேற்ற உதவிய எமது கல்லூரி அதிபர் துணை அதிபர் உதவி அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் எமக்கு உதவிய அனைத்து நெஞ்சங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவ்விழா இனிதே நடைபெற உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை நாடுகின்றோம்.

நன்றி

பொறுப்பாசிரியர்கள்
கர்நாடக இசை மன்றம்
ரோயல் கல்லூரி

மன்றத் தலைவர் உள்ளக கமலத்தில் இருந்து.....

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியான இறைவனிடத்தில் இருந்து பிறந்தது இந்து நூன்கலைகளாகும். இவற்றில் இசைக்கலையே இறைவனின் வடிவமாகப் போற்றப்படுவதை இசையால் வசமாகா இதயமெது இறைவனே இசைவடிவம் என்னும் போது என்ற அடிகளில் காணலாம்.

அந்த வகையில் எமது பாரிய விழுமியச் செல்வங்களையெல்லாம் தனது அணிகலன்களாய் கொண்டு விளங்குவது கர்நாடக இசையாகும். கர்நாடக இசைமூலம் பிறந்த ஒழுக்கங்களையும் ஆற்றல்களையும் திறன்களையும் படைப்பார்வத்தினையும் விழுமிய ஆத்மார்த்த உணர்வுகளையும் இளையதலை முறையினரிடம் வளர்த்துக் கொண்டு கொழுப்பு ரோயல் கல்லூரிக்கும் பெருமிதத்தையும் பேராணந்தத்தையும் ஈட்டிக்கொடுப்பது இக்கல்லூரியில் அமைந்திருக்கும் கர்நாடக இசைமன்றமாகும்.

நவீன சீர்திருத்த கல்விக் கொள்கைக்கு ஏற்ப அறிவு திறன் மனப்பாங்குகளை வளர்க்கும் நோக்குடன் கூடிய செயற்றிறன் மிக்க கல்வி முறையை வளர்ப்பதில் கல்லூரியின் பல்வேறு மன்றங்கள் செயற்பட்டு வருகின்றன அந்த வகையில் எமது கல்லூரியில் இரு தசாப்தங்களை கடந்து விரைநடை போட்டுக்கொண்டிருக்கும் கர்நாடக இசை மன்றம் காலத் தேவைக்கிணங்க "நாதம்" என்னும் உயிரோட்டமான இதழ் ஒன்றை வெளியிட்டு வைப்பதில் இம் மன்றத்தின் தலைவர் என்ற வகையில் நான் இறும்புது அடைகிறேன்.

இவ்விதழ் வளர்ந்து வரும் மாணவர்களின் படைப்பாற்றலுக்கு களம் அமைக்கவும் வளர்ந்து வரும் கர்நாடக இசைப்பிரியர்களுக்கு தேவையான விடையங்களை நற்றிறன்களை வளர்க்கும் என்பதோடு நமது கலைகளையும் அதனூடே முத்தமிழினையும் வளர்க்கும் என்பதில் ஐயமில்லை. இத்தகைய இதழை உருவாக்க உழைத்த அனைத்துப் பொருமக்களுக்கும் இறைவனது ஆசிகளை வேண்டி நிற்கும்.....

இவன்

உங்களில் ஒருவன்

செயலாளர் சந்தனையிலிருந்து.....

எத்தனையே கலைகளுண்டு உலகில் - அவை அத்தனையும் அடங்கும்
இசையில்

என்னும் மகுட வாக்கியத்தைக் கொண்டு இயங்கும் எமது மன்றமானது
இவ்வருடம் தனது 22 வயதினை பூர்த்தி செய்யும் இவ்வேளையில் உங்களுடன்
நான் இணைந்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இசை என்னும் கலையினை எமது மன்றமானது கடந்த இரு தசாப்த
காலமாக வெற்றிகரமாக வளர்த்திருக்கிறது. இவ்வருடமும் உங்கள் முன் இசை
விழா 2003 நிகழ்வினை செவ்வனே நாம் நடாத்திக் கொண்டிருக்கின்றோம்.

இவ் விழாவினை முழு உருவமாக வடித்தெடுக்கப்பட்ட அனைத்து
நெஞ்சங்களுக்கும் எமது மன்றத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்
கொள்கின்றோம். இவ் விழாவில் நிகழும் குறையினை மறந்து நிறையினை ஏற்று
இவ்விழா சிறப்புற உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை நாடுகிறோம்

நன்றி

செயலாளர்
பிரபாகரன் ஹரிகரன்



Royal College
Tamil Karnatic Music Society



Office Bearers 2003

President

Mr. H. L. B. Gomes

Senior Advisor

Mrs. A. Gobalan

Teachers-in-Charge

Mrs. K. Balaendran

Mrs. K. Loganathan

Mrs. S. Thevamalini

Mrs. J. Suthakar

Mr. Nadesan

Student Chairman

R. Sujeev

Asst. Chairman

A. Shukri

Secretary

P. Hariharan

Asst. Secretaries

G. Pradeepan

M. Nazamat

Treasurers

M. N. M. Nilshad

S. Sujen

Asst. Treasurers

S. Gogulavarthan

M. Shameel

Editors

U. L. M. Resha

M. Imran

Sub-Editors

T. Gokularamanan

C. I. Cadir

K. Gobinath



SEATED (L-R) : T. GOKULAKRISHNAN (SUB-EDITOR), M. SHAMEEL (ASST. TREASURER), C. PRADEEPAN (ASST. SECRETARY), S. PIRABU, M. IMRAN (EDITOR),
 M. M. N. SHARIF (TREASURER), S. SUJEEV (CHAIRMAN), P. HARIHARAN (SECRETARY), S. SUJEN (TREASURER), H. A. M. A. SHUKRI (ASST. CHAIRMAN),
 S. MAZAMAT (ASST. SECRETARY), S. GOGULAVARTHAN (ASST. TREASURER), K. GOBI (SUB-EDITOR), C. I. A. CADIR (SUB-EDITOR)
 STANDING 1ST ROW : V. VIMALATHITHAN, M. NAZIH, M. J. S. SHIHAB, J. JANAGAN, M. NIBATH, P. SANJEEVAN, A. L. M. ABITH, M. P. M. APALAL, A. J. MIPRAB,
 J. M. MUREEN GASHI, C. I. ROOFI, S. R. RIFKY.
 STANDING 2ND ROW : M. M. M. RIKAZ, K. PRAVEEN, M. K. SUZANDREN, A. L. R. ANGAN, Z. F. M. HASBEE, T. SANJEEVAN, A. C. M. AMEEN, V. NIRANJAN PRABATH
 A. SHANIS MIZGA
 ABSENTEES : U. L. M. REEHA (EDITOR), R. WINJEY, M. RAGUJAN, M. DILUSHION.




INTERMEDIATE COMMITTEE

JUNIOR COMMITTEE

SEATED L-R
V. AJEENTHAN, V. UMESHKANTH, S. VIKRAM, A. L. M. LOOMAAAN
STANDING
T. BALAJI, MATHY. SANKJEEV, P. T. ROBINSON, S. M. M. SUMAISH
S. MD L-R
S. M. N. IISHABABAWA, P. YADHUSHAN, M. L. M. YOUSUF

SEATED L-R
S. SHIRAMAN, P. AMRISHWARAN, ARON R. P. JOHN,
STANDING 1ST
L-R
J. ARULPRAKASH, T. LUSHANTHAN, S. DIVYAGASH



SEATED (L-R) : S. SUREN (TREASURER), M. M. NILSHAD (TREASURER), R. SUJEEV (CHAIRMAN), MR. MADHAN, MRS. S. THEVIMALINI, MRS. J. SUTHAKAR, MRS. P. JANARATHA (VICE PRINCIPAL), MR. H. L. S. GOMES (PRINCIPAL), MRS. A. GOBALAN, MRS. K. BALENDRAN, MRS. R. LOGANATHAN, P. HARINAVAN (SECRETARY), M. IIRAN (EDITOR), S. PINABU (STANDING 1ST ROW); V. VINAYATHITAN, M. U. M. MAZH, T. GOKULARAMANAN, N. S. M. SHAMEEL, K. PRAVEEN, N. P. M. AFLAL, T. SAKHEEVAN, S. HAZARAT K. GOBI, G. PRADEEPAN, S. GOGULAVATHAN, H. A. SHUKEL, M. I. MUBEN GANI, C. I. CADIR, S. M. RIFAT, (STANDING 2ND ROW); A. JEEPRAS, R. SAKHEEVAN, A. L. M. ABITHA, Z. F. M. HASBEEL, M. K. SUZANDER, M. A. HUSSAIN, C. I. SOOFI. ASSISTANTS : V. L. M. ANSHA (EDITOR), R. VINUJEY.

WITH BEST COMPLIMENTS FROM

Neepa 22 CARAT **Jewellery**

1st Floor, 309 - 2/4, Galle Road,
Wellawatta, Colombo - 06.

T.P: 596013.

WITH BEST COMPLIMENTS FROM

Modern Hardware Centre
DEALERS AND STOCKIST OF IRON AND STEEL

43, ABDUL JABBAR MAWATHA
COLOMBO-12, SRI LANKA

Hotline: 435468 (Auto Lines)

Tel: 435468, 436537, 439280, 328614

Fax: 0094 1 431890 E-Mail: mhc@sri.lanka.net

WITH BEST COMPLIMENTS FROM

Ajenth Hotel

125, Olcott Mawatha
Colombo-II

WITH BEST COMPLIMENTS FROM

With the Compliments

of



M.A. RAZAK & COMPANY LIMITED

Shipping Agents Since 1953

Shipping Agents, Charterers, Commodity Brokers,
Freight and Bunker Brokers, Freight Forwarders, Travels & Tours,
Crew Recruitment, Bulk Bagging Operators

P.O. Box 989, No. 7, 19th Lane, Colombo 03, Sri Lanka.

Tel: 0094 1 575404 / 577075 / 575651

Fax: 0094 1 575405

E-Mail: marazah@sri.lanka.net, marchart@sri.lanka.net

Website: www.marazah.com

WITH BEST COMPLIMENTS FROM

SUDHA RICE

MILL

VEPPANKULAM

VAVUNIA

T.P:-024-21797

DEALERS IN ALL KINDS OF RICE

WITH BEST COMPONENTS FROM


இசை விழா
இனிதே நடைபெற
வாழ்த்துக்கள்.

சுமாரசாமி கலைச்செல்வன்
ஆசிரியர் கணக்கீடு

WITH BEST COMPONENTS FROM

V. Parameśwaraṅ. (TEACHER)
ECONOMICS

WITH BEST COMPLIMENTS FROM



BARATHI ENTERPRISES

209, PRINCE STREET,
COLOMBO 11
PHONE 330360

86, 4th Cross Street
Colombo 11
T.G.Sri

WITH BEST COMPLIMENTS FROM

SAI GANESHA

NO, 361 GALLER ROAD,
COLOMBO-4

TEL: 507523

SAI GANESHA BRANCHES
FRONT STREET MORATUWA,
COLOMBO-II & MAIL STREET
NO-140 107 A

A. Dilleepan,
32, Asoka Gardens
Colombo - 4.

WITH BEST COMPLIMENTS FROM



WITH BEST COMPLIMENTS FROM

A-Z Traders

Wolfendhal Street
Colombo-13

WITH BEST COMPONENTS FROM

SIVASHAKTHY

IMPORTERS,
EXPORTERS, COMMISSION

BRANCH:- 32 BAZZER
STREET

No .85, old Moor Street
Colombo-12
Tel:-438159, 342976

WITH BEST COMPONENTS FROM

Kandiah shanmugalingam
&
Gowrikumari Shanmugalingam

105, hulftsdorf street
colombo-12
Tel: 074-210576

WITH BEST COMPONENTS FROM

▲ PEAK MOBILE CENTRE


LATEST MODERN CELLULER PHONES
AVAILABLE IN ALL MAKES



Bluetooth™

ERICSSON T68i

Take photos with the new-look
Ericsson T68i & Communicator
digital camera. Send them to
another phone (via bluetooth technology),
email or store them in the phone's extensive
photo album.
PLUS download colour images
to the phone. Current T68
customers will be able to
upgrade their software and
enjoy T68i capabilities!
Available May 2002.




NOKIA 3410

The new Nokia 3410 uses Java™ technology,
which makes downloading the latest games and
application so easy.
Plus you can use the picture editor to create your
own photo and then send it to a friend, or save it as
your screensaver.
Available May 2002.


SAMSUNG T100

Not only does the new Samsung T100 look like
something from the Starship Enterprise but it's
nearly as high tech. OK, so it can't beam you up yet,
but it will be able to show pictures of your friends,
and give a decent size screen to play games on.
Available May 2002.



NOKIA 6510

Fast WAP access over GPRS
Wallet for mobile commerce
High-resolution display
High-speed data, up to 43.2 kbps



Music Player HDR-1

Digital music player + FM radio + handsfree
Headset with voice dialling in one package. Store
and play AAC and MP3 music files on a removable
32 MB memory card, which holds up to 1 hour of music.
Built-in FM radio. Self-powered from AAA battery - can be
used with or without a Nokia mobile phone. USB cable
supplied for downloading music from a compatible PC.

With one warranty
mobile phones
accessories upgrades repairs

Tel: 370730
07768626
0777739039

350/42 w, ground floor
liberty Colombo-03

WITH BEST COMPLIMENTS FROM

BIOLOGY
REASVARATHASANN
B.SC(CEY)DIP.INED

SANGAM-Wellawatta.
LOTUSSE-Kotahena
BIOLOGY CENTER-Wellawatta

PERSONAL BIOLOGY CLASS
69, W.A Silva Mawatha, Wellawatta
Tel:559803

WITH BEST COMPLIMENTS FROM

NAZEER TRAVELS

(LABOUR LICENCE NO I761)

ORER SEAS MAN POWER CONSULTANT

TRAVELS & TOURS

IDD & LOCAL CALLS FAX AND PHOTOCOPY

81, S MARADANA COLOMBO 10

SRI LANKA

TEL - 074 22382-3 FAX 074-722381

E-MAIL: nazwr@wow.lk

SPOKEN ENGLISH

யாருக்காக?

- * தொழில் புரிபவர்களுக்காக
- * 16 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்காக
- * வெளிநாடு செல்ல இருப்பவர்களுக்காக
- * இல்லத்தரசிகளுக்காக (Housewives)

- ஒவ்வொரு மாணவரிடமும் அதிக கவனம் செலுத்தும் பொருட்டு ஒரு வகுப்பில் மட்டுப்படுத்தப்பட்ட மாணவர் தொகை.
- ஆங்கிலம் சற்றேனும் பேசத்தெரியாதவர்கள் கூட சரளமாக பேசப்பயிற்சி.
- பேச்சுப் பயிற்சிக்காக அதிக நேரம். ● அடிப்படையிலிருந்து இலக்கணம்.
- இலக்கணப்பிழையின்றி ஆங்கிலம் எழுதவும் பயிற்சிகள்.
- அதி நவீன வசதிகள் கொண்ட குளிர்சூட்டப்பட்ட வகுப்பறை.
- பிரித்தானிய உச்சரிப்பு முறையில் பேச்சுப் பயிற்சி.
- Computer மூலமாகவும். பிரித்தானிய, அமெரிக்க உச்சரிப்பு பேச்சுப் பயிற்சி.
- இலகுவாக விளங்கிக் கொள்வதற்கான கல்வி அணுகுமுறைகள்.
- Audio Cassette மூலமாகவும். வேறு நவீன கருவிகள் மூலமாகவும் பயிற்சி.
- வகுப்பிற்கு பின்பு வீட்டிலும் பயிற்சி பெற Cassetteகள்.
- வகுப்பில் பயிற்சி பெற Video Cassetteகள்.
- மாணவர்களின் தலைவர்கள் மூலமாக அவர்களின் தேவைகளையும், குறைகளையும் அவ்வப்போது நிவர்த்தி செய்தல்.
- 3 மாத காலப் பாடத்திட்டம். ● பாட முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

TALENT MEDIA

யோயா திவங்களைத் தவிர அலுவலகம் காலை 9.00 மணி முதல்
மாலை 6.00 மணி வரை திறந்திருக்கும்.

தொடர்பு கொள்க: Mr. K.M.N.Nalravi



NALRAVI
ENGLISH LANGUAGE CENTRE

527, Galle Road, Wellawatta, Colombo -06.
(Vivekananda Roadக்கு முன்னால்) E-mail : nalravi@yahoo.com

With the best compliments from,

CEYLINE GROUP

I, ALFRED HOUSE AVENUE,

COLOMBO - 03

WITH BEST COMPLIMENTS FROM

ROSHAN ENTERPRISES

150, 1st Cross Street,
Colombo - II.

WITH BEST COMPLIMENTS FROM

SRI ABARINA TEX

Dealers in Textiles & specialist in imported

Sarees & Readymade Garments

176/I 45, 1st Floor, Attar Mahal Super Market,

Keyzar Street, Colombo - II.

T.p - 390751.

WITH BEST COMPLIMENTS FROM

Western Jewellery Mart Jewellers & Merchants

88, Sea Street,
Colombo - II.

Tel - 433977

Fax - 335682.

WITH BEST COMPLIMENTS FROM

NEW ARAVIND TRADERS

General Merchants & Commission Agents

180 - B Central Road,

Colombo - 12.


Tel - 446087.

WITH BEST COMPLIMENTS FROM

We have unleashed the power of the
Internet for your everyday banking



Nations OnLine
Internet Banking



Nations Trust
Bank

Your bank. Your way.
Tel: 313131
www.nationstrust.com

WITH BEST COMPLIMENTS FROM

AARCO SERVICE LIMITED

Environmental planners & builders
Consultant - Architectural consultancy - W 0999

Chartered Architect

Landscape Architect Interior

Designer & Project Manager

Project Office -

147, Negombo Road, Peliyagoda.

Tel - 2932718, 2948308

Hotline - 0777-722652 Fax - 2936520

e-mail; aarco@itmin.com

Registered office: 205 Jabal Rehmath, Nintaur 12

WITH BEST COMPONENTS FROM

සුවිශේෂී සේවාවක්
&
සුවිශේෂී සේවාවක්

Aruna Income Tax Service,
Canada.


WITH BEST COMPONENTS FROM

New Money Video Vision

CD to CD, VHS to VCD, latest Tamil, English,
Sinhala songs available
4 1/2, Sir James Pieris Maw,
Colombo - 02.
071 2272418.

WITH BEST COMPONENTS FROM

ORIENT PHARMACY



Dealers in Pharmacy
6 & 8 Kotahena Street,
Kotahena, Colombo - 13.
Tel - 336451.

WITH BEST COMPLIMENTS FROM

SIVAHARAN. HARIKESHAN

&

SIVAHARAN HARIDHAKSHAN

OF Year - 01.

WITH BEST COMPLIMENTS FROM

GOLD NIGHT GARMENTS

E/3/4 withanage Mw,
Colombo - 02.

T.P - 305516.

WITH BEST COMPLIMENTS FROM

Mr. B. Babu B.Sc. (Chemistry Special)

{St. Thomas' College, Mt. Lavinia..

WITH BEST COMPONENTS FROM

STAR LANKA (PVT) LTD

Specialist in All kinds of Sarees Shalwars & Shararas
188/4A, Keyzer Street, Pettah, Colombo - II
Phone - 449883, 336557.

WITH BEST COMPONENTS FROM

PT. LUSHANTHAN
PT. AMIRSHWARAN

WITH BEST COMPONENTS FROM

REI AURO TEX

Specialist in
Printed Sarees, Bombay Sarees, Cotton Sarees,
Voil Sarees & Wedding Sarees
188/4J, 1st Floor, Aslam Super Market,
Keyzer Street, Colombo - II.
Tel - 447680.


WITH BEST COMPONENTS FROM

Reeima Ready Wear

WHOLE SALE DEALERS IN READYMADE GARMENTS
COMMERCIAL PLAZA,
172, KEYZER STREET,
COLMBO - II

WITH BEST COMPLIMENTS FROM

**FLEXIBILITY TO MEET
CUSTOMER NEEDS
FAST TURNAROUND &
ROUND THE CLOCK SERVICES.**




TOTAL RELIABILITY



SRI LANKA PORTS AUTHORITY
#.19, CHURCH STREET, COLOMBO - I,
TEL - 421201, FAX - 440651.
E - MAIL : slpainfo@slpa.lk
Internet - <http://www.slpa.lk>

WITH BEST COMPLIMENTS FROM

WITH BEST WISHES



**FROM
GNANAM IMPORTS (PVT) LTD.**

No : 79, 5th Cross Street Colombo 11
Tel : 449255, 439334, 441944

මම ඔබේ සුවසිරිත් සඳහා

WITH BEST COMPLIMENTS FROM

HELASARA JEWELLERS PAWN BROKERS & COMMUNICATION CENTRE

7/7A, D.S.Senanayaka Road,
Borella Super Market,
Colombo - 08.
Tel - 674023.
Fax - 674022

WITH BEST COMPLIMENTS FROM

SIVA COMPUTER ELECTRONICS

Importers & Dealers of ALL KINDS OF COMPUTERS,
COMPUTER ACCESSORIES & ELECTRONIC ITEMS

144/2-3, 1st Cross Street, COLOMBO - 11, SRILANKA.
Tel - 94 - 385176 \ 385177 \ 385178 Fax - 94 - 74 - 713674.
MOBILE - 077-373314, 077- 782558
E-mail - sivacomp@sltnet.lk

WITH BEST COMPLIMENTS FROM

Hotel New Amirthaa, *pure vegetarian*

#256 'A' Galle Road, Colombo - 4.
Tel - 500821, 590254.

Catering Service for all occasions Breakfast -
Lunch - Dinner.

WITH BEST COMPLIMENTS FROM

VIJAY ASSOCIATES

Importers & Exporters
Dealers in Industrial & Foundry Raw
Materials, Electro Plating items & Polishing
Materials, Crucibles.

LG33, People's Park
Gaswork Street,
Colombo - II.
Tel - 393592
Mobile - 0777 820084 Res - 454748
E-mail - vijay_slk@hotmail.com

Thrill Yourself
With...



SAVOUR THE DELICACIES
OF
CHINESE AND INDIAN CUISINE.

BUFFET

:Weekdays, after 12:00pm
Rs.190/- onwards.

LUNCH PACKETS :Executive lunch Rs.80/-

:Chinese lunch Rs.135/-

:Biryani Rs.100/-

PIZZA

:Delivery 3:00pm onwards.

Delivery in a
FLASH
Within Colombo City
Limits.

Sweet Chilli Halal Restaurant (Pvt) Ltd.

#2, Duplication Road, Colombo-05

Tel: 583901, 074-515015

நல்லவர்கள்.....

கதிரவனின் செம் பொற்கிரகணங்கள் சாரளத்தினூடாக எட்டிப்பார்த்து. கண்களைக்கசக்கிக் கொண்டு அந்த வைகறைப்பொழுதை நொந்து கொண்டான். இன்று இரண்டாம் பருவத்தேர்வு ஆரம்பமாவதை எண்ணி வருந்தினான். கைத்தடியும் சிவந்த கண்களும் முறுக்கு மீசையோடும் காட்சி தரும் அவனது கணித வாத்தியாரை எண்ணியவுடன் அவனது மெய் சிலிர்த்தது. எப்பொழுதும் என்னுடன் கோபமாகவே இருக்கும் அவர் இன்று தேர்வில் குறைந்த மதிப்பென் ளுத்தால் மானத்தை வாங்கி விடுவாரேன்ற அச்சமும் வெறுப்பும் அவன் மனதை வாட்டியது.

சுரேஸ் சுரேஸ் என்னடா செய்யிற ? நான் கூப்பிடறது காதில கேட்கலையா? நான் கூப்பிர்றது கேட்கலயா? என்ற அவனது தாயின் கூக்குரல் கேட்டு அவனது கனவு கலைந்தது. என்னம்மா ஏன் கத்திற ? என்று கேட்டபடி கட்டிலிலிருந்து எழும்ப்ச் சென்றான் வேண்டா வெறுப்பாக என்னடா காலையில் எழும்பி தேர்வுக்குப்பக்காமல் இப்பிடித்தாங்கிறியே எனக்கு அறிவில்லையா உன்னோடு படிக்கிற மானவர்களெல்லாம் இப்பஎழும்பி படிக்கிறாங்க என்று தனது அன்பையும் ஆதங்கத்தையும் கோபமாக வெளிக்காட்டினான். என்ன பங்கயம் அவன் சின்னப் பிள்ளை அவனைதிட்டாதே அவன் நன்றாகப்படிப்பான் என்று தனது மகனை பரிவேடு அனைத்தார் அவனது தந்தை சேகர் நீங்கதான் அவனுக்கு செர்ரம் கொடுத்து கெடுத்துட்டங்க என்று தனது கணவனின் துணைத்தை எண்ணி நொந்து கொண்டான்.

சுரேஸ் தனது தாயின் அன்பையும் தந்தையின் பாசத்தையும் அறியாது பாடங்களிலி கவனம் செலுத்தவில்லை பரீட்சையை ஒருவாறு எழுதி விட்டான் நாட்கள் பறந்தன பரீட்சை பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டன ஆம் சுடரசுக்கே

சகல பாடங்களுக்கும் ஐம்பதிற்கு குறைந்த மதிப்பெண்கள் ஆனால் அவனது சக மாணவனான விமலுக்கோ சகல பாடங்களிலும் தொண்ணூறுக்கும் உயர்ந்த புள்ளிகள். ஆனால் அவனே கூடரஸ் போன்று ஆடம்பர வாழ்க்கைவாழ்வன் அல்ல. அவனது குடும்பம் வறிய குடும்பம் அவனுக்கு அம்மா இல்லை அவனது தந்தை மறு மணம் முடித்தார். அவனது சித்தியே விமல் மீது அணுவளவும் பற்று இல்லாதவள். அவள் விமலுக்கு சூடு போட்டும் அடித்தும் துதைத்தும் வளர்த்தாள் சுரேசுக்கே விமல் எவ்வாறு அதிக மதிப்பெண் பெறுகிறான் என்பதை அறிய ஆவலாக இருந்தது. ஒருநாள் விமலை அழைத்து நான் உனது வீட்டிற்கு வர விரும்புகிறேன் என்பதை தெரிவித்தான். சரி என்று விமலால் கூற முடியவில்லை அவனது குடும்ப சூழ்நிலை அதை ஏற்க வில்லை ஆனால் சுரேஸ் விமலை வற்புறுத்தி அவனது வீட்டிற்கு சென்றான். அவனது சித்திக்கு விமல் சுரேஷ் வீட்டிற்கு அழைத்தது பிடிக்கவில்லை. அவனை தாறு மாறாக ஏசி பழக்கக்காச்சிய கம்பியால் சூடு போட்டாள். விமரே வலியால் துடுத்தெத்தான் துவண்டான் இதைப்பார்த்த சுரேஸ் நிலை குலைந்தான் அவனது கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தோடியது. அவன் தனது தாய் தந்தையின் அன்பை எண்ணி எண்ணி மனம் குமிறினான். தனது கண்ணில் தூசி விழுந்தாலே துடிதுடிக்கும் தனது தாயின் அன்பை எண்ணி எண்ணி வியந்தான் எனது தாய் தந்தையர்கள் எவ்வளவு நல்லவர்கள் நான் அதை உணர்ந்து கொள்ளவில்லையே என்று மனம் குமிறினான். அவன் படித்து அதி மதிப் பென் பெற்றதையும் தாய் தந்தையை நேசித்ததையும் கூற வேண்டுமா?

G.ஜனனி
இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி
கொழும்பு - 04

என்ன தவம் செய்தேன்.....

அன்று தீபாவளி திருநாள் கிராமமே குதூகலத்தில் இருந்தது. எங்கும் பட்டாசுச் சத்தம் ஒவ்வொரு வீட்டிலும் மஞ்சள் தெளித்து விதவிதமான கோலங்கள் போடப்பட்டிருந்தன. அங்காங்கே சிறுவர்கள் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஆனால் கிராமத்தின் கீழ்த் தெருவில் இருக்கும் சிவகாமியின் வீட்டிலே இன்பத்திற்குப்பதிலாக துன்பம் குடியிருந்தது. வானத்தில் சிறகடித்து பறக்க வேண்டிய சிட்டுக் குருவிகளான சிவகாமியின் புதல்வர்கள் வீட்டில் இருந்து வீதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் கண்களில் கண்ணீர் பெருகுவதை காண சிவகாமியின் கண்ணால் இரத்தம் வடிந்தது. சிறுவர்கள் கண்ணீர் வடிக்கும் காட்சியை காண சகிக்காத சிவகாமி வீட்டுத்திண்ணையில் அடியற்ற ஆலமரம் போல் சாய்ந்து உட்காந்திருந்தாள். அவளின் மனம் நேற்று நடந்த சம்பவத்தை நினைவூட்டியபடியே இருந்தது. தங்கனின் வார்த்தைகள் விஷம் தடவிய ஈட்டி போல் அவளது இதயத்தை துளைத்துக்கொண்டிருந்தது. மறக்க வேண்டும் என நினைத்து கண்களை மூடினாள் விதி அவளை மறுபடியும் வாழ்க்கையின் ஆரம்பத்திற்கே அழைத்தது.

கிராமத்தின் கணக்குப்பிள்ளையாக வேலை செய்பவன் சிவா. புத்தகத்தில் கணக்குப்பார்ப்பதை விட மற்ற எல்லா துஷ்ட செயல்களிலும் அவன் ஈடுபடுவான். தன்னை எதிர்த்து யாரும் கேள்வி கேட்டால் வேறு ஏதாவது பெய்யைச் சொல்லி அவர்களை மாட்டி விட்டுதான் தப்பித்துக் கொள்வான். இவன் செய்கையால் இக்கிராமமே அவதிப்பட்டிக் கொண்டிருந்தது. கிராமம் மட்டுமல்ல இவனது இரு மனைவிமாரும் தான். முதல் மனைவி பாரதி குடும்பத்திற்கு ஏற்ற மனைவியாக திகழ்ந்தாள். இரண்டாவதுதான் சிவகாமி. இருவரும் சகோதரிகள். சிவா சந்தேகப்பட்டு அடித்தே கொன்றுவிட்டான். அவ்வுண்மை சிவகாமிக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் பொலிஸில் கஷ்டம் தாங்காமல் விஷம் அருந்தி விட்டாள் என சிவா சொன்னான். சிவகாமிக்கு இருகுழந்தைகள். ஆனால் பாரதிக்கு ஒரு குழந்தை அவன் இப்போது வளர்ந்து 18 வயதை அடைந்திருந்தான். அவன் பெயர் தங்கன் பெயருக்கு ஏற்றமாதிரி தங்கமான குணம் படைத்தவன். அவன் தன் சித்தி பிள்ளைகள் மீது உயிரே வைத்திருந்தான். ஆனால் தன் தந்தையின் குணம் காரணமாக வீட்டிற்கு வருவதில்லை.

சிவகாமியின் இரு குழந்தைகளில் மூத்தவனான கண்ணனும் இளையவனான சந்தனமும் பாடசாலை செல்லும் வயதை எட்டினார். ஆனால் அவர்கள் அனுபவிக்க வேண்டிய வயதில் எதையும் அனுபவிக்கவில்லை. ஆனால் சிவகாமியோ அந்தக் கிராமத்துப்பள்ளிக் கூடத்தில் பெரும்பாடுபட்டு தன் பிள்ளைகளை சேர்த்து விட்டாள். ஏற்கே தன் கணவனால் தன் குழந்தைகள் கெட்டவர்கள் ஆகிவிடுங்களே என பயந்து தங்கனுடன் தன் கணவனுக்கு தொரியாமல் அனுப்பிவிட்டாள்.

அன்றுமுதல் சிவகாமிக்கு வீடு நரகமாகவே இருந்தது. சிவா தன் மனைவி குழந்தைகளை யாருக்கோ விற்று விட்டாள் என எண்ணி ஒவ்வொரு நாளும் அவளை கொடுமைப்படுத்தினான். தேவதைபோல் இருந்த அவள் மூதேவியை போல் ஆனாள். ஆனால் தன் குழந்தைகளுக்காக பொறுத்துக்கொண்டிருந்தாள். போகப் போக சிவாவுக்கு எல்லாம் தெரிந்த விட்டது. பணத்தாசையால் தன் குழந்தைகளையே விற்கத்துணிந்தான். அதனால் தீபாவளிக்கு முன் தினம் வீட்டிற்கு பை நிறைய பொருட்களோடு வந்தான். தன் மனைவியை அழைத்தான் சிவகாமி இங்கு வா பணிவேட கூறினான். சிவகாமிக்கோ சிம்மமம் போல் இருந்தது சிவகாமி இந்தப் பையில் நிறைய சாமான் இருக்கு நாளைக்கு தீபாவளி தானே பிள்ளைகளை கூப்பிட்டு நல்லா சமச்சுப்போடு என்றான். அவள் சந்தோசத்தோட அதை வாங்கி வைத்து விட்டு தங்கனுக்கு செய்தி அனுப்பினாள். தங்கள் அச் செய்தியை நம்பவில்லை. புலி பதுங்குவது பாய்வதற்கு “என எண்ணி தான் மட்டும் புறப்பட்டான்.

மாலை 6 மணி அளவில் ஒரு வளர்ந்த சிவத்த நபரோடு சிவா கோபமாக கதைத்துக் கொண்டிருப்பதை சிவகாமிபார்த்தாள். அவள் பார்ப்பதை பார்த்து விட்ட சிவா அவனை அவசரமாக அனுப்பிவிட்டு அவளை இழுத்து உள்ளே போட்டான் அவளுக்கு தலையில் பெரிய இடிவழுந்தது போன்று இருந்தது இவன் செயல். சிவா என்னடி பார்த்தாய் இவன் மாறிவிட்டான் என்றா ? பைத்தியம் உனக்கு ஒன்று தெரியுமா? இன்னும் கொஞ்ச நாட்களில் நாம் பணக்காரர்கள் ஆகிவிடுவேம். எப்படித்தெரியுமா? எங்கட குழந்தைகளை விற்றுத்தான் சிவகாமி அதிர்ந்து போனாள் தலையெல்லாம் சுற்றியது பத்துமாதம் சுமந்து பெற்ற என் செல்வங்களை விற்பதா? என்று மனதினுள் நினைத்தாள். அவ்வளவு நாள் வாயிருந்தும் பேசாமடந்தையாக இருந்த அவள் தன் முன்னே நிற்பது தன் கணவன் என்று மறந்து

சீறி எழுந்தாள். அடேய் என்னடா கூறினாய் கு.....குழந்தைகளை விற்கப் போறாயா? என்ட குழந்தைகளை விற்க உனக் கென்ன உரிமையிருக்கு. இன்டைக்கு குழந்தைகளை விற்பாய் நாளைக்கு என்னையே விற்பாய் எனக் கூறி பக்கத்தில் இருக்கும் அரிவாளை எடுத்து அவனை கொன்றான் அந்த நேரத்தில் உள்ளே வந்த தங்கன் மூச்சிப் போனான் அவனால் நம்பமுடிய வில்லை ஆனால் அச்சிறிய நேரத்தில் கொலை நடந்தது என்று ஊர்முழுக்கப்பர விவதால் போலீஸ் வண்டி வீட்டை மோப்பம் பிடுத்து வந்தது.

ஆனால் தங்கனுக்கே தனது சித்தியை அனுப்ப மனம் வரவில்லை ஆகையால் அவன் தான் கொண்டேனே சரனடைந்தான்.....

திடீர் என்று சிவகாமி நித்திரை விட்டு எழுந்தது போல் எழுந்தாள்இ பார்த்தாள் எதிரே பாலு இவள் அரக்கப்பரக்க ஓடினாள் பாலு உன் நண்பன் தங்கன்இ என் மகன் ஏன் இப்படிச் சொன்னான். அவன் ஏன் பழியைச்சுமந்தான் என்று கேட்டாள் அதற்குப்பாலு உங்கள் மேல் உள்ள பாசத்தால் மட்டுமல்ல அந்தக்குழந்தைகள் எதிர்காலத்தை நினைத்தும் இன்றைய காலத்தினையும் நினைத்தும் அவன் தன் வாழ்க்கையை தியாகம் செய்தான் என்று கண்ணீர் மல்க கூறினான் இவ்வார்த்தையை டக்கட்ட சிவகாமி எனக்காகவா.....என்றவாறு கண்ணீர் பெருக நின்று பொண்டிருந்தாள். தான் பெறாத மகனுக்காக வாழ்நாள் முழுவதும் அழுது கொண்டிருந்தாள் ஏன் இன்னும் இருப்பாள்.

S.வர்ஷினி

புனித பிரிஜட் கன்னியர் மடம்

கொழும்பு - 07

உள்ளக் குழல்கள்

பெண்ணே உன் புன்னகை பார்த்தேன்
உன் கயல்விழிகளில் கவிதை கண்டேன்
உன் சிரிப்பில் நான் என்னையே மறந்தேன்
உன் பேச்சில் நான் ஒரு காவியம் கண்டேன்
காதல் என்னும் பள்ளத்தில்
வீழ்ந்தெழுந்த ஏக்கம் என்னை தூர்த்த
நான் உன் பின்னால் நிழலாய்த் தொடர
எத்தனை காலம் நீ முன்னேறியிருப்பாய்
உன்னிடம் என் காதலை கூறவேண்டும் என்ற போதிலும்
ஏக்கம் என் நெஞ்சை அடைத்தது
என் வாயும் மூடிக்கொண்டது
ஆனால் உள்ளக்கிளர்ச்சியால் உன்னிடம்
என் காதலை தெரிவித்தேன்
ஆனால் "Sorry" என்னுமொரு வார்த்தையால்
என் இதயக் கோட்டையை தகர்த்தெறிந்து விட்டாய்
ஆனால் உன் எண்ணத்தை நான்
அறியாமல் இருந்திருந்தால் என்னவோ
சில காலம் இன்பமாய் வாழ்ந்திருப்பேனோ
தெரியவில்லை, தொண்டையிலுள்ள காதல் சோகம்
எவ்வேளை கழுத்தை இறுக்குமோ தெரியவில்லை
அன்பே உன் சாதகமான பதிலுக்காக
நான் எதிர்பார்த்திருக்கின்றேன்
எல்லாம் அவன் செயல்,
இறைவா! வாழ்க்கை என்னும் கோவிலிலே
தெய்வமாய் உள்ள என் காதலியின் பார்வை
என்மேல் விழச்செய்வாயாக!

ஆக்கம் - தி. சஞ்ஜீவன்
உயர்தரம் - 2004
கணிதப்பிரிவு

நிழல்கள்

நாடு
நாட்டை நாடு
அது உன் வீடு
அதிலேன் பங்கீடு
ஆதி முதலில்
பாதி கதறுவதேன்
பறவைக் கூடு
பிரிந்த வடு
அக்கினிக் குஞ்சு
அடுத்தது பஞ்சு
ஒரு பக்கம் குண்டு
மறு பக்கம்
தேன் குடிக்கும் வண்டு
நடுவில் சிண்டு
மேலே கத்தரிப்பு
கீளே கொக்கரிப்பு
பாயும் மனிதருக்கு
ஓயாத தாகம்
ஓயும் மனிதருக்கு
சொத்தினில் மோகம்
வட்டமிடும் பறவைகள்
சிறகொடிந்துவிடும்
கேட்டால் சிறகில்
சிக்கல் என்றுகூறும்
வேடன் விட்ட அம்பை
வாயால் மறைத்து விடும்
நட்டம் ஏற்படுத்தினால்
கட்டியம் கூறு
நட்டம் ஏற்பட்டால்
திட்டம் போடும்
அப்பாவிகள் மேல்
கொடும்பாவி எரிக்கும்

ஆக்கம் - ஜெ.நிதர்ஷன்

ஒரு காட்சி

அரசமரத்தடியை நோக்கி
அம்பலத்தார் வருகின்றார்
அது அவர்களது
அந்திநேர அரட்டையரங்கு
தொந்தியைத் தடவியபடி
சந்தியில் நின்று
போடியாரும் கண்டு
ஓடி வருகிறார்
இருவரும் சென்றபோது
இணைந்திருந்தன காவோலைகள்
மரத்தின் கீழ்
கரம் கட்டி
தொடங்கியது அரட்டை
இதற்கேது குறட்டை?
பசியைக்கூட மறந்து
நிசிவரை நடக்கும்

மறுநாள் செல்ல
சங்கரரோ மெல்ல
“மரத்தை தறிச்சுப் போட்டானுகள்”
என காதில் அறைந்தார்
அதிர்ச்சி அடைந்து
அவர் சென்று
அரசைப் பார்க்க
சிரசு கீழிருந்தது
சிவசிவா என
சின்னையாவை கேட்க
“வீதிபோட
வில்லங்கமாய் இருந்ததாம் “
என்றார்
அரசை அரிந்த

அரசை அம்பலத்தார்
என்ன செய்ய
முடியும்? பாவம்
மனிதர் பல்லில்லாதவர்.

ஆக்கம் - ஜெ.நிதர்ஜன்
13 Sc.M

பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில்
மத்திய பிரிவில் முதலிடம் பெற்ற கவிதை

ஓ.....ஓமல்சீசகைய

மொழியில்லாத பந்தமே.....
மௌனமாய் இருந்த என்னுள்
காற்று வழியாக....
திசை தெரியாமல்
ஊடுருவி நுழைந்தாய்.....!

மொழியில்லாத பந்தமே.....
உரிமையுடன் உன்னிடம் - ஒன்று
கேட்க விரும்புகிறேன்.....
நான் யாரென நீ அறியாயோ....
பின்பு ஏன் என் செவிவழி புகுந்து
இதமாக வதம் செய்கிறாய்.....?

மொழியில்லாத பந்தமே....
வரண்டு போன என் சிந்தைக்கு
நீ வாழ்த்து சொல்கிறாய்...
பாழடைந்த நினைவுகளை
பசுமைபெறச் செய்கிறாய்.....

மொழியில்லாத பந்தமே
நின் முகம் தெரியவில்லை....

முகவரியும் தெரியவில்லை...
ஆனால் - நீயே - உன்
சுந்தரமான சாரீரத்தால் எனை
அந்தரத்தில் மிதக்கவிட்டாய்

மொழியில்லாத பந்தமே...
நீ ஆயிரம் கதைகள் சொல்கிறாய் - அதில்
ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்தாய்...
மொழியிலுமல்ல...மௌனத்திலுமல்ல...
மனம் வருடும் உன் ஸ்ருதியில்...

மொழியில்லாத பந்தமே...
ஏழு ஸ்வரங்களை..
ஏகாந்தக்காற்றின் ஊடாக
ஏந்திவரும் - நீ
மென்மையான..பெண்மையா இல்லை
மிரட்டும் ஆண்மையா ...?
புரியும்படி சொல்கொஞ்சம்...

மொழியில்லாத பந்தமே...
பூவினிலே தேனாகினாய்.....
கவியினிலே கருத்தாகினாய்....
நூலினிலே எழுத்தாகினாய்....
நிலினிலே ஒளியாகினாய்....
மொத்தத்தில் நீ எனக்குள்....
அவிழ்க்க முடியாத முடிச்சாக...
புரியாத புதிராக மாறிவிட்டாய்....

மொழியில்லாத பந்தமே...
மழலை மொழியில் உன்னைக்கண்டேன்..
மாரோடு தலை சாய்க்கும்,
மழலையை தாலாட்டும்,
தாலாட்டில் உன்னைக்கண்டேன்.....
ஆற்றங்கரை விருட்சத்திலே...

இலைமறைவாக இருந்து...
பண்பாடும் குயிலோசையில் உன்னைக்கண்டேன்...

மொழியில்லாத பந்தமே...
அரக்கப்பறக்கும் உலகினிலே
அமுதம்தனை மனதில் பொசிந்தாய்...
கரைதொடும் அலைகளில்
வசியம் செய்யும்
தேனிசையைக் கசிந்தாய்....

மொழியில்லாத பந்தமே...
இறுதியாக உன்னை ஒன்று
கேட்பேன்.....
மனம் வருடி இதமாக
மழைச்சாரல் போல் இதயம் முழுக்க
துவானம் போடும் மெல்லிசையே...
உன் இதமான வதத்தால் நீ
கண்ட பயன்தான் என்னவோ.....?

ஆக்கம் - பாத்திமா நஸ்ஹா கரீம்
முஸ்லீம் மகளிர் கல்லூரி
கொழும்பு - 04

இயற்கையை இரசித்துப்பார்

இயற்கை என்னும் சோலையிலே
வாழ்ந்திருக்கும் பூமியிலே
பூமி அன்னை கொடுத்த பரிசினிலே
செய்திருக்கும் இயற்கை இது
இவ்வழகை நீயும்தான்

உன் மனதில் இரசித்துப்பார்

புல்லாயும் பூண்டாயும் மரமாயும்
பூவாயும் காயாயும் கனியாயும்
வந்திருக்கும் இயற்கையை சற்று இரசித்துப்பார்

மழலை மொழியினிலே இரசித்திருக்கும் குழந்தைச்
செல்வங்களைப் போல
நீயும் இரசித்துப்பார் இயற்கையை

தென்னந் தோப்பினைப்போல் தேர்ப்புக்களின் அழகை
இரசித்திருக்கும் பறவைகளைப்போல்
நீயும் இரசித்துப்பார் இயற்கையை

அழகான புஷ்பம் மீது
தேன் அருந்தும் வண்டுகளைப்போல்
வண்ணத்துப் பூச்சிகளைப்போல் இரசித்துப்பார்

இயற்கையை இரசிக்கும் கவிஞனைப்போல்
இயற்கையை இரசிக்கும் கண்களைப்போல்
நீயும் இரசித்துப்பார் இயற்கையை

காட்டுக்குள்ளேயிருந்து இயற்கையால்
பிழைக்கும் மிருகங்கள்
வாயால் கூறி இயற்கையை இரசிப்பதுபோல்
நீயும் அன்னை கொடுத்த இயற்கையை இரசித்துப்பார்

ஆயிரம் கண்ணும் போதாது
இயற்கை அன்னை கொடுத்த அழகை
கோடியழகை தன்னகத்தே
வைத்திருக்கும் பூமியை
நீதான் சற்று உணர்வாயே
உணர்ந்து இயற்கையை இரசித்துப்பார்

உணர்வுகள் ஒன்று கூடும் வேளையிலே
இன்பங்கள் தேனாகும் வேளையிலே
முகில்கள் மழையாகப் பொழியும் போது
நீயும் இரசித்துப்பார் இயற்கையை

மலையோரம் வீசும் நீர்த் துளிகளைப்போல்
உச்சியிலிருந்த விழும்
நீர் வீழ்ச்சியைக்கண்டதுமே - உலகின்
இயற்கையை நீயும் இரசித்துப்பார்

வாழ்வுகளோ இனிமை
அதில் இன்பங்களும் உண்டு
அத்தோடு துன்பங்களும் உண்டு
இதில் இன்பங்கள் மழையாகப் பொழியும் வேளையிலே
இயற்கையின் உணர்வோடு இரசித்துப்பார்

காலை வேளையிலே கண்ணை நிலைக்க வைக்கும்
சூரியனின் அழகு ஒரு பக்கமும்
வாழ்வோடு இனிமைதரும் பறவைகளது
இனிமைக்குரலும் கேட்கும் போதும்
இயற்கையை மீண்டும் மீண்டும் இரசித்துப்பார்

மாலைவேளையிலே மறையப்போகும் சூரியனையும்
பறவைகள் அமையாகும் நேரத்தையும்
கண்ணாற காதாற கேட்டுப்பார்
இதுவெல்லாம் இயற்கையின் இரகசியம்
இதை நீயும் இரசித்துப்பார்

இரவு என்னும் பொழுதினிலே
வானத்தைத் தான் நீயும் பார்
நட்சத்திரம் கூட்டம் ஆகும்போது
கண்ணோக பார்ப்பதறியாது நின்று பார்

இதுவே இயற்கைஇதை நீயும் இரசித்துப்பார்.....
இரசித்துப்பார்.....

ஆக்கம் - சக்திவேல் - விதேஷ்
பம்பலபிட்டி இந்துக்கல்லூரி

தேடுங்கள் மனிதம் தகை

ஓ மானிடா
ஓர் கணம் எண்ணிப்பார் உன் வாழ்வின்
ஓட்டைகளை உணர்வாய்
ஓதுகிறாய் எந்நாளும் நல்வழிகளை
ஓர்நாள் கடைப்பிடித்தாயா?

மனதிலே கூறுகிறாய் மனிதம் என்று
மனிதம் எனில் என்ன ?
மனம் விட்டு சிந்திப்பாயா ? - எத்தனை
மனிதரை புண்படுத்தியிருப்பாய்? - எத்தனை
மனங்களை நோக்கித்திருப்பாய்?
மட்டக்களப்பில் பிறந்தாலென்ன?
மலையகத்தில் பிறந்தாலென்ன?
மண்ணிலே உதித்ததெல்லாம் உன் உறவுகளன்றோ !
மரங்களைச் சாய்ப்பது போல்
மனிதர்களைச் சாய்த்தாயே - உன்
மனமே இடம் கொடுத்ததா இதுதான்
மனிதம் என நீ கற்றாயோ?

பாரினிலே வந்துதித்து
பாவைகளாய் வாழ்ந்து வந்து
பாதகர்களின் மோசடியால்
பரமபதம் எய்தியோர் எத்தனை ?
பால் குடிக்கும் மழலைகட்கும்
பாணைத்தின்னக்கொடுத்து
பங்கருக்குள் பூட்டி வைத்து
பாதையில் திரிய விடாமல் - பெட்டிப்
பாம்பென அடைத்தது தான்
பாடிப் பாடி நீ பெற்ற மனிதமா
பாவம் பார்க்க உன் மனம் இடமளிக்கவில்லையா?

நாட்டிலே அந்திகள்
நாளும் அடைந்திருக்க....
நாமெதற்கு தலையிடுவான்?
நாங்களா பாதித்தோம்?
நாக்கூச நீ பேசுவது அடுக்குமா?

வாய்கிழியப்பேசுவாய்
வாருங்கள் பார்ப்போம் என்று
வாய்ச்சொல்லில் வீரன் நீ
வாண்டு நான் மறுக்கவில்லை
வாயில் வருவது செயலில் வராதா

சகோதர சகோதரிகளே
சகஜமாய் பேசுவாய்
சனக்கூட்டத்திலே
சந்தையெல்லாம் புகழ்வார்கள்
சகோதரன் நல்லவனென்று
சண்டாளா வேலியே பயிரை வேயும்
சகோதரர்கள் அறிவதில்லை - உன்
சகாக்களுக்கு ஏதுமென்றால்
சட்டெனத் தீர்த்திருவாய்!
சனங்களுக்கு ஏதும் என்றால்
சனங்களிடம் “யார் நீ?” என்பாய்!
சகோதரனை உன்னை மதித்தோருக்கு - உன்
சமர்ப்பணம் இதுதான் - உன்
சகாப்பாஷையில் இதற்குப் பெயர்தான் மனிதமா?

ஒருதாய் மக்கள் நாமன்றோ
ஒன்றே நமது குலமன்றோ
ஒவ்வொருவனும் எண்ணவேண்டியது
ஒருவனாவது எண்ணினானா?
ஒரு கணம் எண்ணிப்பார்....
ஒரு பண்டிகை
ஒரு விசேட நாள்

ஒவ்வாத நாளாயிற்று மக்களுக்கு
 ஒரு போர்ச்சூழல்
 ஒரு கணமேனும் நிம்மதியாய்
 ஒன்று கூடி உண்ண முடிந்ததா இருப்பதெல்லாம்
 ஒன்று திரட்டி சமைத்துவிட்டு
 ஒரு வாய் உண்ண முடியாது ஓடிய
 ஒரு நாளனுபவம் உனக்குண்டா?
 ஒரு காலாண்டனுபவம் எனக்குண்டு
 ஒரு அனுபவத்தில்தான் நீ திருந்துவாயா?
 ஒன்றும் இல்லை உன்னையும் பங்கருக்குள் விடலாம்
 ஒத்துவருவாயா மூச்சுத்திணறும் உனக்கு
 ஒரு சட்டம் சொகுசு மற்றவனுக்கு
 ஒரு நாளாவது எண்ணினாயா? -உன்
 ஒவ்வொருவனுக்கும் அதுதான் மனிதமா?

பழிவாங்கல் யாரிடமடா
 பழகினாய்? இதை நிச்சயமாக
 பள்ளிக்கூடம் கற்றுத்தராதது
 பச்சைக் குழந்தையை
 பச்சைக்கொழுந்தெனக்கிள்ளும்
 பழக்கம் உனக்க எப்படி வந்தது
 பழிவாங்க நீயென்ன பரந்தாமனா?
 பரந்தாமனோ? பரமபிதாவோ
 பழியெடுக்கும் வழக்கம் அவனிடத்து இல்லை -நீ
 பழக வேண்டியதை விட்டு விட்டு
 பழகக்கூடாததை கற்று விட்டாயே
 பண்படுமா உன் வாழ்வு
 படிப்பது சிவபுராணம் இடிப்பது சிவன்கோயில்
 படித்ததை செயல் படுத்தாமல்....
 படிப்புக்கு முரணானதை செயல்படுத்தினால்....
 பரமனும் உன்னை மன்னிக்கமாட்டான்
 பழுதான உன் மனம் கூறுவதில்லையா?
 பகிடிதான் உன்னிடம் மனமிருந்தால்
 பழக்க வழக்கம் தானாய் வரும்
 பணம் மட்டும்தான் உன்னிடம் உண்டு -உன்னை

பழுதாக்குவதும் அதுதானடா

ஆற்றிலே போட்டு குளத்திலே தேடுகிறாய்
 ஆற்றிலே உள்ளது குளத்தில் எப்படி வரும்
 ஆர அமர இருந்து உனக்குள் யோசி
 ஆங்கு நீ தேடும் மனிதம் எங்குள்ளது?
 ஆராய்ந்து பார் உனக்குள் அது இல்லை
 ஆயின் என்செய்வாய்?
 ஆரிடம் உள்ளது இன்று மனிதம்
 ஆராச்சி செய்து பார்
 ஆண்டவனிடத்தே கேள் கூறுவான்
 அட மானிடா
 அடுத்தவனுக்கு உதவி செய், இரங்கு
 அடுத்தவனை மதி உயிர்களுக்கு தீங்கு செய்யாதே
 அது தானடா மானிடம் மனிதம்
 அது உனக்குள் கண்டிப்பாய் வரும்
 அதை தினமும் கடைப்பிடி உன் மனதை கேள்
 ஆங்காங்கே தேடாதே அங்குதான் உளது மனிதம்
 அதை அனைவருக்கும் சொல்லிக்கொடு
 அதுவும் உனக்கு புண்ணியமே.

ஆக்கம் - R. அச்சலா சுகந்தினி
 இந்து மகளிர் கல்லூரி
 கொழும்பு - 06

நாளைய மக்கள்கள்

இன்று வார இறுதி நாள் ஞாயிறு. காலை 7.00 மணியாகிவிட்டினும் புரண்டு புரண்டு படுத்திருந்தேன். 10.00மணி காலை விஞ்ஞானப்பாட வகுப்பிற்கும் செல்ல மனமின்றி “என் கண்ணின் மணி போன்றவளே” ரமணிச்சந்திரன் எழுதிய குறு நாவலை சிறிது நேரம் வாசிக்கலாமே என எண்ணிக்கொண்டிருந்த போதே அம்மா மணக்க மணக்க காப்பியை சூடாக எடுத்து வந்தார். சரிஎன்று எழுந்த எண்ணத்தை கைவிட்டு விட்டு காப்பியைக் குடித்து விட்டு வகுப்பிற்கு புதிய சுடிதாரையும்

அணிந்து கொண்டு கணநேரத்தில் ஆயத்தமாகி பஸ் தரிப்பிடத்திற்கு விரைந்தேன்.

கண நேரத்தின் பின் விரைந்து வந்த பஸ்சில் முட்டி மோதி விரைந்து ஏறிக்கொண்டேன். டிக்கட்டை எடுத்தவண்ணம் கால் வைக்க இடம்தேடி ஒருவாறு யாரோ காலை மேலெடுக்க, என் காலை அங்கே பதித்தேன். நிச்சயமாக என் செய்கை அந்த ஒருவறுக்கு மூக்கு ருனிவரை கோபத்தை ஏற்படுத்தியிருக்கும். சிறிது தூரம்தான் பஸ் சென்றிருக்கும் நடு வழியில் சில பொலீஸ்காரர்கள் பஸ்சை இடைமறித்து நின்றனர் “செக் பண்ணவேண்டும் எல்லோரும் கீழே இறங்குங்கள்” என்றான், அவர்களுள் தலைவனாய் இருந்த தடித்த பொலீஸ்காரன் தன் சிங்களத்தில்.

இன்று வகுப்புக்கு கட் என்ற சந்தோஷத்தோடும், அநியாயமாக இன்று போய் புதிய சுடிதாரை அணிந்தோமே என்ற கவலையோடும் பஸ்சைவிட்டு இறங்கி நின்றேன். பயணிகள் முகத்தில் அலுப்போடும், சலிப்போடும், பீதியோடும் மெதுவாக ஒருவர் பின் ஒருவராக இறங்கினர். பஸ்சில் ஒரு இளைஞன் யன்னல் பக்கமாக உட்காந்திருந்தான். பொலீஸ்காரன் தனது நாகரீகமற்ற சிங்களத்தில் “இறங்கு இறங்கு” என அவ்விளைஞளுகை மிரட்டினான். இளைஞனுமோ அனைவரும் இறங்கும் வரை காத்திருந்து கடைசியாக இறங்கி பாம்பு போல் நகர்ந்த வரிசையில் ஒதுங்கி நின்றான்.

செக்கிங் துவங்கியது ஒருவர் பின் ஒருவராக அடையாள அட்டையால் தம்மை அடையாளப்படுத்திவிட்டு பஸ்சினுள் விரைந்து ஏறி அடுத்தவர்கள் இருந்த சீட்டை பிடித்துக்கொண்டனர். பஸ்சினுள் ஏறியவர்கள் இன்னும் வரிசையில் நிற்பவர்களைப்பார்த்து அசட்டை சிரிப்பு. ஒரு வழியாக நானும் ஏறிக்கொண்டேன் கடைசியாக அந்த முட்டுப் பொலீஸ்காரன் அந்தப் பையனிடம் வந்தான் அடையாள அட்டை யாழ்ப்பாண அட்டை எனத்தெரிந்தவுடன் அவன் முகத்தில் ஒரு விஷச் சிரிப்பு அவ்விளைஞரை சற்று கடுமையாகவே சிங்களத்தில்

“நீள்கிருந்து வருகிறாய்?”

“எங்கு போகிறாய்?”

“பெயர் என்ன?”

“தற்போது எங்கு தங்கியிருக்கிறாய்?” என அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்டான். பாவம் அவ் அப்பாவி இளைஞனுக்கோ சிங்களம் புரியவில்லை கலக்கத்தோடும் பீதியோடும் அவனது வினாக்களில் ஒன்றுக்கேனும் விடையளிக்க எத்தனித்தான். முடியவில்லை இறுதியில் அப்பொலீஸ்காரன் அவனை ஜீப்பில் ஏற்றிவிட்டு மற்ற அனைவரையும் பஸ்ஸில் ஏறும்படியும், பஸ்ஸை புறப்படும் படியும் சைகை காட்டினான். பாவம் இளைஞன் மொழிதெரியாத காரணத்தினால் ஜீப்பில் கவலையேடு அமைதியாய் உட்காந்திருந்தான்.

பயணிகள் ஒருவர் முகத்திலேனும் ஈயாடவில்லை அனைவரும் அவ்ஜீப்பின் திசையையே உற்று நோக்கியிருந்தோம். அப்போது எதிர் பாராத விதமாய் ஒரு இளம் பெண்மணி ஓநாய்கள் நடுவே சிறிய ஆடு போல் பஸ்ஸைவிட்டிறங்கி பொலீஸ்காரனை நோக்கி நடந்தாள் பொலீஸ் முகத்திலோ வரட்டுக் கௌரவம் இப்பெண்மணி ஏன்? எம்மை நோக்கி வருகிறாள் என்ற கேள்விக்குறி வேறு

“உனக்கு என்ன வேண்டும்?” என சிறிது மருட்சியாகவே அப்பெண்ணிடம் கேட்டான் அவளும் “இவனை கைது செய்தமைக்கு தகுந்த காரணங்கள் உண்டா?” என மிக அமைதியாகவே வினாவுக்கு பதில் வினா தொடுத்தாள், அவளது சிங்களத்தில். “இவனிடம் இரப்பது யாழ்ப்பாண அட்டை அதுதான் விசாரிக்க அழைத்துச் செல்கின்றோம்” என்றான் தனது தொனியை உயர்த்தி. அப்படியா யாழ்ப்பாண அடையாள அட்டை வைத்திருப்பதில் குற்றம் ஏதும் உண்டா? அது அவர்களுக்கு அரசாங்கத்தால்தானே கொடுக்கப்பட்டது. என்றாள் அவள். “அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்கையில் கேள்வி கேட்டு இடைமறிப்பது அசட்டைத்தனம்” என்றான் பொலீஸ் கோபக்கனல் கண்களில் தெறிக்க.

“சரி தாங்கள் பொலீஸ்தான் என்பதை நாங்கள் எவ்வாறு நம்புவது? நாங்கள் எங்களை அடையாள அட்டை மூலம் அறிமுகப்படுத்திக் கொண்டோம் நீங்கள் உங்களை அறிமுகப்படுத்தவில்லையே மேலும் இவனை நீங்கள் விசாரிக்க அழைத்துச் செல்கின்றீர்கள் நீங்கள் உண்மையான பொலீஸா? என்பதை நாம் எவ்வாறு நம்புவது இன்று பொலீஸ் என்ற வேடத்தில்த்தான் எத்தனையே அக்கிரமங்கள் நடக்கின்றனவே? மேலும் இவனைப்பற்றிய தகவல்களை அவனது தாய் தந்தையிரிடம் கூற வேண்டும். தாங்கள் அதை செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்லை எனவே ஒரு தவறும் இழைக்காத அவனை கைது செய்ய வேண்டாம்” என்றாள் அப்பெண்மி அமைதியும் அநியாயத்திற் கெதிரான ஆதங்கமுமாய்.

ஆம் பஸ் பயணிகள் அவளது துணிச்சலைக்கண்டு மெய்சிலிர்த்து நின்றனர் பாவம் முரட்டுப் பொலீஸ் இதைத் தொடர்ந்து அவள் கேட்ட பல கேள்விகளுக்கு வடையளிக்க முடியாதவனாய் இ மௌன பாவை பேசினான் பின் “அழைத்துச்செல்லுங்கள்” என வழமைக்கு மாறான அமைதியுடன் அழகிய சிங்களத்தில் பொட்டிப்பாம்பாய் அடங்கிப்பதிலளித்தான்.

அவ்விளைவுகளோ ஒன்றும் புரியாதவனாய் ஜீப்பை விட்டு இறங்கினான். அவனுக்கு பாறை புரியவில்லை உண்மையே ஆனால் அப் பெண் தன்னைப் பெரிய இக்கட்டில் இருந்து காப்பாற்றினாள் என்று மட்டும் புரிந்தது அவனது மகிழ்ச்சியும் நன்றியுணர்வும் அப் பெண்ணின் முன் இரு கண்ணீர்த் துளிகளாய் வெளிப்பட்டன. அப் பெண்மணியும் அவனைதன் சிங்களத்தில் “ மொழியைப்படி அது எம்நாட்டில் முக்கியம் கவலைப்பட்டாதே “என்று கூறி பஸ்ஸில் அவனோடு ஏறினாள். முதலில் கால் கடுக்க நின்ற அவ்வீரப்பெண்மணிக்காக தற்போது ஒரு இருக்கை காத்திருந்தது. பஸ் ஸ்ஸ்.... என்ற புகையை கிழப்பியவாறு புறப்பட்டது.

என் மனமோ “பார் இப்படிப்பட்ட வீர தீரத் தலைமுறையினர் மட்டும் நாளைய மன்னர்களாய் நம்நாட்டில் திகழ்ந்தால் போதும் பஞ்சமா பாதகங்கள் அழிந்து போவது மட்டுமல்ல அறணும் தழைக்கும் “ என்றது வெல்லமாய். 10 நிமிடம் வகுப்பிற்கு இருக்கிறது என்றது மனம் மீண்டும்.

ஆக்கம் - பேர்னா பிரமிளா ஜெயராஜா
திருக்குடும்ப கன்னியர் மடம்
கொழும்பு - 04

சொல்ல மறந்த க(வி)தை

தன் வைற்றில் ஒன்பது மாதம் சுமந்த குழந்தையின் முகம் கானும் எதிர் பார்ப்போடு தான் என் வாழ்வில் ஒன்பது வருடம் சுமந்த நட்பின் சந்திப்பை எதிர்பார்த்தேன்

குருடாய்ப் பிறந்த குழந்தை போல் - என்னை அடையாளம் கான மறுத்த நட்பின் சந்திப்பு

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருதலைக்கொள்ளி ஞும்பாய் தவிக்க வைத்த நட்பின் சந்திப்பு

உண்மையை மறைத்து ஊகங்களுக்கு இடமளித்து எனை ஊமையாக்கிய நட்பின் சந்திப்பு
நிகழாமலே இருந்திருக்கலாம்

ஆனால்!
என்னை அடையாளம் காண்பவர்களை கூட நண்பர்களாக நினைத்திருந்த எனக்கு நண்பர்கள் யார்? என அடையாளம் காட்டிய நட்பின் சந்திப்பு

உலகை புரிந்து கொள்ளாது இருந்த எனக்கு உலகின் நியதியை புரிய வைத்த நட்பின் சந்திப்பு - நிகழ்ந்தது நன்மையா?

எவரையும் நான் மறந்ததில்லை தொலைத்திருக்கிறேன் உன்னையும் சேர்த்து

எந்த உறவுகளையும் நான் மாற்றியதில்லை ஐந்து வயதில் அம்மா என்றிருந்த உறவு

தெரியாமல் நீ அறியாமல்
இரசித்தவன் நான்
உன் விழியும் என் விழியும்
வெவ் வேறென என்னை
விட்டுச் சென்றவள் நீ
இன்னும்
நான் எளிமையானவன்

உனக்காய்
தூக்கத்தை மட்டுமல்ல
நோக்கத்தையும் தான்
தியாகம் செய்தேன்
ஆனால் நீயோ
என்னை தூக்கி எறிந்து விட்டாய்
இன்றும்
நான் எளிமையானவன்

உன் படபடக்கும் இலைகள் கண்டு
என் இதயச்சிறை தடதடத்தது
ஆனால் நீ கடகடவென
என்னை அனாதையாய்
விட்டுச் சென்று விட்டாய்
இன்றும்
நான் எளிமையானவன்

நான் வேறு நீவேறு என
உன்கைகள் என்னை
தீண்டியபோது என்னுள்ளே
எத்தனை ஏக்கம்
ஆனால் நீயும்
ஒரு சராசரிப் பெண் என
நினைபித்து விட்டாய்
இன்றும்
நான் எளிமையானவன்

பதினைந்தில் பெரியம்மா ஆகாதவரை
எந்த உறவையும் - உன்னையும் சேர்த்து

என்னுடைய உணர்வுகளை எவருக்கும்
புரிய வைக்க நான் நினைப்பதில்லை

ஆனால் காலத்தின் கதியில் ஒருநாள்
நீ எனக்கு பதில் கூற வேண்டிய
கட்டாயம் இருக்கிறது.
ஏனெனில் நீ யாரோ ஆன போதிலும்
இருக்கப்போவதால்

நிகழ்காலத்தில் நிகழ்ந்ததை நினைவகற்றாமல்
எதிர் காலத்தை எதிர் பார்க்கிறேன்.

பின்குறிப்பு - அன்பு நண்பன்
இது தன்னிலை விளக்கமல்ல
ஒரு தற்பாதுகாப்பு

ஆக்கம்
பரமநாதன்.டினேஷ்குமார்
A/L 2002

நான் எளிமையானவன்

நான் எளிமையானவன்
நீ என்னை பார்த்ததில் தொடங்கி
படித்ததில் மலர்ந்து பழகியதில் தளிர்த்து
பட்டாம் பூச்சியாய் என்னை
நீ விட்டுச்சென்ற பின்பும்
இன்னும்
நான் எளிமையானவன்
உன் சின்னஞ்சிறு விழிகளை

நான் உதை பந்தாட்டத்தில்
 பந்தை உதைத்தபோது
 என் கால்கள் வலித்ததில்லை
 ஆனால் நம் காதல் கதை
 கானல் நீர் என நீ சொன்னபோது
 என் மனசு வலிக்குதடி
 இன்றும் நான் எளிமையானவன்
 நீமேற்கு - நான் கிழக்கு”
 என
 கவிதைகள் சொன்னாய்
 இன்று நீ சென்ற திசைதேடி
 அலைந்து திரியும் இளைஞனின் நான்
 இன்றும்
 நான் எளிமையானவன்

அன்று சில நண்பர்கள்
 என்னை விட்டுச் சென்றார்கள்
 நீயும் என்னை விட்டுச்
 சென்றாய்
 வாழ்க்கை என்னும் சமுத்திரத்தின்
 உள்ளே இலட்சியம் என்னும்
 குறிகளை தொலைத்து விட்டு
 தேடித்திரியும் பாவி நான்
 இன்றும்
 நான் எளிமையானவன்.

ஆக்கம் - M.U.M. நஜூமி
 பிரதித் தலைமை மாணவத்தலைவன்
 ரோயல் கல்லூரி

ஸாய்யான உலகம்

கம்பனின் வரிகளை
 களவாடினேன் - என்னை
 கவிஞனின் என்றது இவ் உலகம்

தங்கத்தமிழில் - பா
 தந்தேன் - அதை
 தரமற்றது என்றம் இவ்வுலகம்

பலரைப்போலே நான்
 நடத்தேன் - என்னை
 நடக்கன் என்றது இவ்வுலகம்

நானாய் நவரசம்
 காட்டி நின்றேன் - என்னை
 எள்ளி நகைத்தது இவ்வுலகம்

பிறரை நானும்
 புகழ்ந்து நின்றேன் - என்னை
 கனவான் என்றது இவ்வுலகம்

பிறர் பிழைகளை நானும்
 சுட்டி நின்றேன் - என்னை
 அறிவற்றது என்றது இவ்வுலகம்

பிறரைப் பற்றி கேள்
 சொன்னேன் - என்னை
 குணவான் என்றது இவ்வுலகம்

சிலரை நானும்
 ஆதரித்தேன் - என்னை
 குணம் அற்றவன் என்றது இவ்வுலகம்

உழைப்பும் ஊதியமும்
நான் கொடுத்தேன்
எனக்கு பதவி தந்தது இவ்வுலகம்

உழைப்புக்கு ஊதியம்
நான் கேட்டேன்
என்னை உதைத்துத் தள்ளியது இவ்வுலகம்

பிறருக்காக நான்
உழைத்தேன் - என்னை
உழைப்பாழி என்றது இவ்வுலகம்

என் முதலில் நானே
உழைத்திட்டேன் - என்னை
பேராசைக்காரன் என்றது இவ்வுலகம்

நடுவர் கருத்தை நானும்
ஆதரித்தேன் - என்னை
சிறந்த விவாதி என்றது இவ்வுலகம்

நடுவர் கருத்தை
நான் எதிர்த்தேன் - என்னை
விதன்டா வாதி என்றது இவ்வுலகம்

பொய் முகம் அணிந்தேன்
புகழ்மாலை சூட்டினர்
நீலிக்கண்ணீருக்கு
நியாயவான் பட்டம்

நித்திரைக்கு அனுப்பப்பட்ட
நியாயங்களும்
திறமைகளும்
பொய்யான இவ்வுலகம்

பொய்யாகிப்போனால்
நானை துயிலெழும் துயிலெழுமாஃ?
பின் குறிப்பு -

பொய்யுலகம் தன்னை மெய்யுலகமாக்க கையினைத்தந்து கரிசனை செய்வீர்

ஆக்கம் - நி.தி.வாந்தனன்
யு.து 2004
கணிதப்பிரிவு

பாகம்
காதலிக்க எனக்கு
பேதைபடபெண் வேண்டும்
போதைதரும் விழிகளாய்
எனைப்பார்க்க வேண்டும்

தேனெழுகும் சொல்லால்
மான்கதைக்க வேண்டும்
பிஞ்சுக் கரங்களால்
நெஞ்சைத்தொட வேண்டும்

கோபங்கள் தாபங்கள்
அவளோடு வேண்டும்
காலங்கள் அவளோடு
உருண்டோட வேண்டும்

பூக்களைப் போல் அவள்
புன்னகை வேண்டும்
இத்தனைக்கும் அவள்
அவள் வேண்டும்

ஆக்கம் - து.நிதர்சன்
2004 A/L
கணிதப்பிரிவு

மாணிட வாழ்க்கை

மானிடப்பிறவி எடுத்த மானிடர் யாவரும் - இம்
மண்ணில் மகிழ்ச்சியாக வாழவே வந்துதிக்கின்றான்
ஆனால் அவனுக்கோ பல சோதனைகள்
ஆண்டுகள் ஒவ்வொன்றும் முன்னேறிசி செல்ல பல சேதனைகள்

பிறந்த சின்னஞ்சிறு சிட்டுக்கூட
பிறந்தவுடனே தாயின்
பின் அரவணைப்பு இன்றி தவிக்கிறது - இது
பிறவி எடுத்த சிட்டுவின் தலைவிதியே

பள்ளி செல்லும் பாலகன்
பண்புடன் பாடத்தை கற்கச் செல்ல அப்பாடசாலை
மாணவர்களைத் தூர்க்குணங்கள் படிப்பை வெறுக்கவைக்கிறது - இம்
மாணவனின் எதிர்காலம் என்னவனாகும்

கல்வியை விட்டு அனாதரவாய் நிற்கும் - சிறார்கள்
கன்னத்தில் குழிபறிக்கும் துப்பாக்கியைத்தாங்கி - தம்
நாட்டிற்காக போராடுகின்றார்கள் - இவ்
நண்பர்களின் வாழ்க்கை முடிவு எங்கே???

வேலையின்றி இலைந்து திரியும் இளைஞர்கள்
வேதனைகளை மனங்களில் சுமந்து - எங்கு சென்றாலும்
பணமிருந்தால்தான் வேலை என்றால் - இப்
பருதவிக்கும் உள்ளங்களுக்கு எங்கே விடிவு???

வாழ்க்கை முடிவு இன்றே நாளையே என ஏங்கித்தவிக்கும்
வயோதிபர்களின் இன்னல்களோ பலபல.....
சொந்தங்களைப்பிரிந்து சுகமாக வாழ இடமின்றித்தவிக்கும் - இவர்கள்
சொர்க்கத்தில் தன்னும் நிம்மதியாக இருப்பார்களோ???

ஆக்கம் - ச.சுஜேன்
2002 கணிதப்பிரிவு

உள்ளத்துள் என்றும் இருப்பான்

உள்ளத்தில் ஒருவன் இருக்கின்றான் - என்றும்
உத்தமரென பெயர் பெறுகின்றான்
ஒங்கிய புகழால் ஒளிக்கிறான் .
உலகத்தில் நிலைத்து நிற்கிறான் .(உள்ளத்தில்)

அரிச்சந்திரன் கதையை பேசுகின்றோம் - அவன்
அடைந்த இன்னல்களை கேட்கின்றோம் .
அவற்றை உண்மையால் வெல்கின்றோம் .
அகிலத்தில் இன்னும் விளங்குகின்றான் .

அகிம்சை வழிவந்த காந்திமகான்
அரும் பெரும் விடுதலையை வாங்கித்தந்தார்
அன்பு மனிதரென போற்றுகின்றோம்
அவர் கொண்ட வாய்மை என அறிந்தோம்

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின்
உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உள்ளன் என்று
பொய்யா மொழியாய்ப் புகன்றான் வள்ளுவன் - அந்த
புனித மொழியை உள்ளத்துள் பதிப்போம் .

ஆக்கம் -

M . L . M Yoosuf
(9R)

நானும் பாடசாலையும்

ஒருநாட்டின் முதுகெலும்பு அன்னாட்டின் மாணவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது . அன்னை மடியில் அரவணைத்து வளர்ந்த பாலகன் பள்ளிக்கு காலடி வைக்கின்றபோது பள்ளித்தாய் ஒருவனை அறிவிலே மேதையாகவும் பண்பிலே சிறந்தவனாகவும் மாற்றியமைக்கிறாள் . மனித வாழ்வில் முக்கிய பருவம் மாணவப்பருவம் அவன் வாழ்வில் முக்கிய பருவத்தை பாடசாலையிலேயே கழிக்கிறான் . அந்தப்பருவத்திலே விதைக்கப்படும் நல்ல பண்புகள்தான் அவனை நல்ல மனிதனாக உருவாக்கும் .

சமுதாயம் ஒழுங்காக அமைய மாணவர்களின் சீரிய நடத்தையும் மனிதாபிமானமும் நீதியும் திறம்பட அமைதல் வேண்டும் . எல்லோருக்கும் நன்றாம் பணிதல் என்பதை உணர்ந்து சினத்தை அடக்கி நாவையும் அத்துடன் சேர்த்துக்கி வாழும் புனித பண்பினை எமக்கு பசுமரத்தாணிபோல் பதியவைத்தது பள்ளிக்கூடமாகும் . படிப்பதற்கு உகந்த நல்ல நூல்களை தேடி கற்கவும் கற்ற பின் கற்றாங்கு ஒழுகவும் . எமக்கு வழிகாட்டுவது வழிப்படுத்துவது பாடசாலையே அதுவே பிறரை மதிக்கும் குணத்தையும் புறம் கூறாத புனிதமான பண்பையும் எமக்கு பகட்டுகின்றது .

“ஐந்து வயதில் கையில் எடுக்கின்ற அரிவாரி ஏடு முதலாக
முந்நமாம் பல்கலை ஆகமமாய்
முன்னம் எழுதினார் ஞானப் பெண்ணே “

என்ற பாடலை அவதானித்தால் ஒரு குழந்தையின் அடித்தளம் பள்ளியில் கட்டி எழுப்பப்படும் விதம் தெளிவாக விளங்குகின்றது . ஒருவனை நல்ல மனிதனாக எதிர்காலத்தில் ஆக்கித்தரும் மாணவ பருவத்தில் நாம் மனிதர்களாக உருவாக திடசங்கட்பம் கொள்ள வேண்டும் . அப்போதுதான் நாம் கல்வியில் சிறந்து நாட்டிற்கும் வீட்டிற்கும் நன்மக்களாக உருவாக முடியும் .

இதிலிருந்து நோக்கும் போது மாணவர்களாகிய நாமும் பாடசாலையும் எந்தளவில் தொடர்பு பட்டிருக்கின்றோம் என்பது புலப்படுகின்றது .

ஆக்கம் -

S . ஸ்ரீமணன் (8R)

சேர் ஐசாக் நியூட்டன்

சேர் ஐசாக் நியூட்டன் கி.பி 1642 தொடக்கம் 1727 என்னும் காலப்பகுதியில் வாழ்ந்தார். இவர் இங்கிலாந்து தேசத்தை சேர்ந்தவர் இவர் “ஒஸில்டார் “ எனும் ஊரில் 1642 ஆம் ஆண்டு டிசம்பர்மாதம் 25ஆம் திகதி பிறந்தார்.

இவர் சிறுவனாக இருந்த போது பாட்டியின் பராமரிப்பில் வழர்ந்தார். இவரது பாட்டி அவரை ஒருபாடசாலையில் சேர்த்தார். அவர் 1665ஆண்டிலே பீ.ஏ பட்டதாரியானார்.

நியூட்டன் ஒரு நாள் அப்பிள் மரத்துக்குக் கீழே உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு அப்பிள் பழம் அவருக்கு அருகாமையில் விழுந்தது. அப்பழம் அவரை சிந்தனைக்குள்ளாக்கியது அவர் சிந்திக்கத் தொடங்கினார் விடையையும் கண்டுபிடித்தார். அதுதான் புவியீர்ப்பு. இவர் 1668 இல்பலிக்கு தொலைநோக்கியை கண்டு பிடித்தார். இவர்தான் வெள்ளொளியில் 7 நிறங்கள் ஒரு வட்ட அட்டையில் தீட்டி விரைவாக அந்த ஏழு நிறங்கள் பூசப்பட்ட அட்டையை சுத்துவதன் மூலம் வெள்ளொளி உருவாகும் எனக்கண்டுபிடித்தார்.

1705இல் இங்கிலாந்து நாட்டு அரசி ஆன்கேம் பிரிஜ் ஐசாக் நியூட்டன் விஞ்ஞான உலகிற்கு செய்த கடமைக்காக அவருக்கு சேர் எனும்பட்டம் வழங்கினார். இவர் 1727இல் இந்த உலகத்தை விட்டு நீங்கினார்.

ஆக்கம் - பிரிய தர்சன்
9R
றோயல் கல்லூரி

இசையும் கலையும்

சிறந்த கலைகளாகிய லலிதக்கலைகளில் மிகவும் மேன்மையானது இசைக்கலை. இந்த இசையானது மனதை இளகச் செய்கிறது கல்லைக் கனியாக்குகின்றது தாலாட்டுப்பாடனால் தூக்கம் வருகிறது. சோககீதம் பாடினால் அழகை வருகிறது கடவுள் பக்திப்பாடலில் நெஞ்சம் நெகிழ்கிறது.

நாதத்தை அடிப்படையாகக் கொண்ட இசைக்கலை வேதங்கள் இசையுடன் பாடப்பட்ட காலம் முதல் வளர்ச்சியடைந்து வந்துள்ளது. இறைவன் இசைவடிவமாக இருக்கின்றான் என்பது ஒரு முதுமொழி. வீணையில்லாத கலைமகளா? மத்தளம் இல்லாத நந்தியா? புல்லாங்குழல் இல்லாத கிருஸ்ணனா? நடனம் ஆடாத நடராஜரா?

இசை இன்பத்தால் சகல சம்பத்துகளையும் பெற்றவன் இராவணன் இறைவனிடம் எவரும் பெற்றிராத ஈஸ்வரப்பட்டம் மந்திரவாள் என்பவற்றையும் பெற்றான் இராவணால் - தம் என்ற யாழினால் எல்லோரையும் தான் இருக்கும் இடம் தேடி வரச்செய்தான். வேங்குமூலால் கண்ணன் மந்தைகளை கட்டுப்படுத்தினான். உதயணன் மத யானையை யாழ்வாசித்து அடக்கினான்.

பிராமணர்கள் நான்கு வேதங்களையும் ஓதும் போது நான்கு விதமாக ஓதுகின்றனர் . அந்த ஒலி அலைகள் வான வெளியையும் சுவாசிக்கும் காற்றையும் சுத்தப்படுத்துகின்றன. ஓம் என்ற பிரணவ மந்திரத்தை கூட்டாக உச்சரிக்கும் போது அந்த ஒலி இயற்கையில் எதிரொலிக்கின்றது. இடைவிடாத கோயில் மணி ஓசையில் காற்றே சங்கீதமாகிவிடுகின்றது.

இன்னும் வீணை சித்தார் வயலின் போன்ற நரம்புக் கருவிகளால் பிறப்பிக்கும் இசை காது நரம்புகளை சுத்தப்படுத்தி இதயத்தை மென்மையாக்குகின்றது. பூபாளம் பாடிக் கொண்டே பொழுது விடிகிறது. ஆனந்த பைரவி பாடிக் கொண்டே உலகம் இயங்குகின்றது. நீலம்பரி பாடிக் கொண்டே தூக்கம் போகின்றது. அமீர்தவர்ஷினி பாடினால் மழை பொழிகிறது. புன்னாகராணி பாடினால் பாம்பு கூட படம் எடுத்து ஆடும். அசைவற்ற ஜந்துக்களையும் அறியாப்பொருட்களையும் கூட இசை தன் வசப்படுத்திக்கொள்கிறது.

இசையால் எரித்தூர்கள் மலையை உருக்கினார்கள் கர்வங்களைப் போக்கினார்கள் பட்ட மரங்களை பசுந்தளிர் ஆக்கினார்கள் தேவாரம் பாடிய நாயன்மார்கள். எலும்பை பெண்ணாக்கினர் விடம் செறித்த பிள்ளைகளை உயிர் பெறச் செய்தனர். சூலை நோயைப்போக்கினர் இறைவனைத் தூது விட்டனர். ஆற்றிலே எதிரே ஓடு விட்டனர். இவ்வளவு அற்புதங்களும் இசையால் ஏற்பட்டன. கலாச்சாரம் வரை இசையில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

நாகரீகம் வளர முற்பட்ட காலத்தில் பலவகை நிலங்களிலும் வாழ்ந்த மக்கள் பலவகை இசை நூட்பங்களை அறிந்திருந்தனர். குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் குமரனை நினைத்து குரவைக் கூத்தாடி குதூகலித்தனர். கற்கோயில் மரக்கோயில் முன்னிலையில் பரந்துவாழ்ந்த மக்கள் கடவுளை நம்பி பக்தர்களாய் பக்திப்பரவசத்தில் பலவகைப் பாடல்களைப் பாடியும் வாத்தியங்களை மீட்டியும் பரவசநிலையில் ஆடியும் பாடியும் தங்களது பக்தியை இறைவனுக்கு செலுத்தினர். இதைவிட வண்டிகளை இழுக்கும் போதும் உழவர்களும் படகோட்டிகளும் வேறு வேலைசெய் வோரும் இசையைப் பாடித் தம் வேலைகளை களைப்பேற்றப்படாதவாறு செய்து வருகின்றனர்.

இவ்விசையினால் அகிம்சா தர்மம் சமாதானம் சாந்திநிலை சமயம் போன்றவை ஒருங்கே வளர முடியும். இசையை பயிலுவதனால் பல தேசத்து மக்களை ஒருங்கு சேர்க்கும் படியான சக்திஅதாவது உலக ஐக்கிய பாவத்தை உண்டாக்கும் சக்தி நம் இசைக்குண்டு. இதனை யாரும் மறக்கவே முடியாது. கவலையினால் அல்லல் படும் ஒருவனுக்கு சுகமான பாடல் நெஞ்சக்குநிம்மதியைத்தருகின்றது . இவ்வித வல்லமை கொண்ட இத் தெய்வீகக்கலையை நாம் பயன்பெற்று வைகழும் பயன்பெற முயற்சிப் போமக.

பண்டைக்கால தமிழ் இசை (Ancient tami music)

பண்டைக்காலத்தில் இருந்தே தென்னிந்திய சங்கீதத்திற்கு மிகப்பெயர் போன பிரதேசமாகும் . பரதேரே தென் இந்தியாவைப்பற்றி பலகீதங்கள் நிருத்தியங்கள் வாத்தியங்கள் நிறைந்த நாடு என புகழ்கிறார் . இன்னும் மதுரமான அங்கஅபினயங்கள் திறமையுடன் செய்யக்கூடிய வல்லவர்கள் நிறைந்ததுமான அன்நாட்டு எல்லை தெற்கு சமுத்திரத்தில் இருந்து வந்தியப்புவதம் வரைக்கும் என்றும்சிறப்பாகக்கூறியுள்ளார் . இவ்வாறு 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தென்னாட்டு சங்கீதம் சிறப்பாக விளங்கிக்கொண்டிருந்தது .

இன்னும் மிதிலையில் அரசு புரிந்த நான்யதேவர் (1097-1147) பரதமுனிவர் எழுதிய நாட்டிய சாஸ்திரம் எனும் நூலிற்கு தாம் எழுதிய பரதவார்த்திகம் என்னும் உரையில் கர்னாடக சங்கீதத்தின் தானங்களைப்பற்றி கூறுகிறார் . இந்திய சங்கீத சாஸ்திரத்திலேயே நமக்குகிடைத்த இராகதாள அமைப்புடன் கூடிய உருப்படிக்களில் மிகப்பழமையானது தேவாரமாகும் . தேவாரத்திற்கு முந்திய காலத்தை சேர்ந்த பாடல்கள் இசையுடன் பாடப்பட்ட போதிலும் அவைகளின் வர்ண மெட்டுக்கள் என்ன அமைப்புடையது என இப்போது நிர்ணயிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை . ஸாமகானம் எல்லாவற்றிற்கும் முந்தியதே ஆயினும் அது தாளக்கட்டுப்பாட்டுடன் அமைந்த பிரபந்தம் எனசொல்லுவதற்கில்லை . இராமாயணம் இராக தாள அமைப்புடன் குசலவர்களால் கானம் பாடப்பட்டது . ஆனால் தற்போது இப்பாடல் எவ்வாறு இருந்திருக்கலாம் என ஊகிப்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை . ஆகவே தேவாரப்பண்களே நமக்குகிடைத்து இருக்கும் ஆதி உருப்படிக்களாகும் . தேவாரத்தை திருவாய் மலர்ந்தருளிய அப்பரும் சம்பந்தரும் கி .பி 7ம் நூற்றாண்டிலும் சுந்தரர் கி .பி 9ம் நூற்றாண்டிலும் வாழ்ந்தார்கள்

தற்காலத்தில் வழங்கும் பல இராகங்களுக்குத் தேவாரப்பண்கள் ஆதி இலட்சணங்களாகும் . தேவாரம் எல்லாம் இசை வடிவங்களுடனேயே முதன் முதலில் தோன்றின . செய்யுளாக இயற்றப்பட்டு பின்னர் அவைகளுக்கு இசை வழங்கப்படவில்லை . இக்காரணம் பற்றியே தேவாரப்பதிகங்களுக்கு தனிச்சுவையும்

பிரகாசமும் இருக்கின்றன . இவற்றை கேட்கும்போது நமக்கு உணர்ச்சிகள் உண்டாகின்றது . தேவாரப் பண்களை ஸ்வரப்படுத்தி வைக்கப்படாமல்போயினும் குரு சிஷ்ய பரம்பரை மூலமாகவும் ஓதுவார்கள் மூலமாகவும் வர்ணமெட்டுக்கள் காப்பாற்றப்பட்டுள்ளன .

மேலும் தேவாரம் என்பதை பிரித்து எழுதினால் தேவ - ஆரம் எனப்படும் இதன் பொருள் இறைவனுக்கு சூட்டப்பட்ட பாமாலை எனப்படும் . ஆகவே தேவாரம் தெய்வத்தன்மையுடைய வரப்பாடலாகும் . இசைத்தழிழைச்சேர்ந்த முதனடைஇ வாரம்இ கூடைஇ திரள் என்பவற்றுள் ஒன்றாகிய வாரம் என்பது சங்கீதத்திலும் சாகித்தியத்திலும் சிறப்புடையது . இதனை சிவமூவருள் ஒருவராகிய சம்பந்தர் பெற்றாளம் பெற்ற வரலாறு மூலம் தேவாரம் தாளத்துடன் பாடப்பெற்றது என்பது தெளிவாகின்றது .

பண் என்பது இராகம் . பண் என்னும் பதத்திற்கு பாட்டு சம்ரண இராகம் என்னும் பதங்களுமுண்டு பண்களும் இராகங்களைப்போல் ஆரோகணம் - அவரோகணங்கள் ஜிவஸ்வரங்கள் ரக்திபிரயோகங்கள் நியாஸஸ்வரங்கள் கமகங்கள் என்பன உள்ளன . ஓடவ - ஷடவ என பிரிப்பதற்கும் இராகங்களை உண்டாக்கவும் பண்கள் உதவின . தேவாரங்கள் 24 பஓகளில் உள்ளன . அவை பாட வேண்டிய கான காலத்தைக் கொண்டு பகல்இ இரவுஇ பொதுப்பண் என பிரிக்கப்பட்டுள்ளது .

பகல்பண்	இரவுப்பண்	பொதுப்பண்
புறநர்மை	சீகாமரம்	செந்துருத்தி
பஞ்சமம்	வியாழக்குறிஞ்சி	திருத்தாண்டகம்
இந்தளம்	கொல்லி	செவ்வழி
கௌசிகம்	மேகாராகக்குறிஞ்சி	
காந்தாரப்பஞ்சமம்	அந்தாளிக் குறிஞ்சி	
தக்கேசி	புழந்தக்கிராகம்	
பழம்பஞ்சுரம்		
நட்டபாடை		
ஸாதாரி		

தேவாரபதிகம் பாடப்பட்ட காலம் முழுவதும் இந்தியாவில் ஒரேவகை சங்கீதமே காணப்பட்டது .

பண்ணுக்கு சமமான சில இராகங்கள்

பண்

பஞ்சமம்

சீகாமரம்

புறநீர்மை

கௌசிகம்

தக்கேசி

கொல்லி

ஸாதாரி

நட்டபாடை

இராகம்

ஆஹிரி

நாதநாமகிரியை

பூபாளம்

பைரவி

காம்போஜி

நவரோஜ்

பந்துவராளி

கம்பீரநாட்டை

ஆக்கம் - U.Sajeev (8Q)

A/L நுழைந்தவுடன்

மனம்.....

காதல் வந்து எட்டிப்பார்க்கும் .

கன்னி பின்னால் கொஞ்சம் போகச்செல்லும் .

ஈன்று வரும் அன்பின் வாழ்வை இனறே அடைய

உருகிஇ ஏங்கி வெதும்ப தொடங்கும் .

நல்ல நண்பனோடு சேர்த்துடிக்கும் .

சில நட்பினூடு அன்பு கொள்ளும் .

பல பட்டி தொட்டி சுற்றி கொஞ்சம் சோஷிடி

மோதல் கொண்டு கோலாட்சி செய்யத்தொடங்கும் .

அன்பிற்காய் சில ஏங்கும் .

அவை என்றுமே ஏங்கி வெதும்பும் .

கௌரவங்கள் பேணத்துடிக்கும் .

தன்மானம் வந்து தலைகாட்டும் .

தாழ்வு மனப்பாண்மை கொஞ்சம் சேர மாற்றுக்கருத்தை

முறித்தெறியச் சொல்லும் .

மீசை முளைக்க வீண் வம்பு சென்றாவது

வீரம் காட்டச் சொல்லும் . சிலர்.....

அன்பு காங்களும் நட்பு வான்களும் வம்பு லொறிகளும்

வரிசையில் நிற்கஇ வெட்டி வெட்டி சைக்கிள் ஓட்டிடுவர்

மீன்றிரு தலையும் பாம்பிற்கு வாலும் காட்டிடும் விலாங்குகளாய்

ஓடும் நீரீனில் நழுவிடும் கயல்களாய்

காலம் தள்ளிடுவர் .

பட்டும் படாமல் ஓடப்போகிறாயா ?

இல்லதை புத்திகொண்டு

வாழ்வை வெட்டி எடுத்து வெற்றி

கொள்ளப் போகிறாயா ?

ஆக்கம் - க

கார்த்தபன்

13 கணிதம்

கல்விச் செல்வம்

இன்பத்துள் கருவாகிய செல்வத்தில் சிறந்ததாக விளங்குவது கல்விச் செல்வமாகும் இது பொன் வெள்ளி போன்றன போல் பாங்களிகளாலும் கள்வராலும் கவர்ப்படாத செல்வமாகும் . மற்றைய செல்வங்களை போல நெருப்பால் காற்றால் வெள்ளத்தால் அழியத்தாகும் . கொடுத்தால் குறையாததும் கொடுக்க கொடுக்க பெருகுவதும் கல்விச் செல்வம் ஒன்றேதான் . பொருட் செல்வம் ஒருவரிடம் தங்கி நிலலாது . ஆனால் கல்விச் செல்வம் ஒருவர் இறக்கும்வரை அவருடன் நிலைத்து நிற்கும் . பொருட் செல்வத்தை சேர்க்கும்போது கஷ்டப்படுவதுடன் உடம்பையும் வருத்த வேண்டி இருக்கும் . சிலவேளை இப் பொருட் செல்வத்தை ஈட்டும் போது பலருடன் பகையும் ஏற்படலாம் ஆனால் கல்விச்செல்வம் பகைவரையும் நண்பனாக்கும் .

“பிச்சை புகினும் கற்கை நன்றே” என ஓளவையார் கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்த்தியுள்ளார் . இது மட்டுமன்றி எண்ணும் எலுத்தும் கண்ணெளத்தும் என்று பெரியார் கூறுவதுண்டு . கல்விச் செல்வம் ஊனக்கண்ணின்றி பயன்தரும் ஞானக்கண்கள் கல்விச் செல்வம் கரையில்லாதது . இதை எப்போதும் எந்த

வயதிலும் கற்று சென்ற இடமெல்லாம் புகழ் பெறமுடியும் . படித்தோர் சபையில் கற்றவருக்கே நல்ல மதிப்பு கிடைக்கும் . எனவே செல்வத்தில் சிறந்த செல்வம் கல்விச்செல்வமேயாகும். ஆகவே நாமும் கல்விச் செல்வத்தை ஈட்டி பயன் பெறுவோம் .

நன்றி

ஆக்கம் - யோ . இளங்குமரன் (8R)

கவிதையும் காதலும் பரிமாறும் கடிதங்கள்

கவிதை ஒன்று காதலை
காது கேட்க அழைத்து
சரிதை தனது செல்லியே
மமதை மனதில் கொண்டது

காதல் உன்னை வெற்றியீட்ட
கனிமொழிகள் சுமந்த வண்ணம்
தூது போகும் கவிதைநான்
பாதைசெய்யும் வெளிச்சம் நான்

பெண்கள் குல மென்மையினை
பெயரெடுத்து சொல்பவன் நான்
கண்கள் தன்னில் வார்த்தையின்றி
கதையும் சொல்லும் கலைஞன் நான்

கம்பன் போல இங்குண்டா
கவிதை தன்னில் சிறந்தவன்
எம்பித்து காட்டி நில்லு
கண்ணதாசன்போல் ஒருவன்

வைரம் முத்து இரண்டும் சேர்ந்த
புலவனவனைத் தெரியுமா ? - தமிழ்
வீரம் தீரம் இரண்டும் கொண்ட

பாரதியைத்தெரியுமா ?

நான் இங்கு பிறந்ததாலே
நீயும் இமை திறந்தாயே
தேன் மலர் போல் ஆன என்னால்
நீயும் இங்கு சிறந்தாயே

என்னைப்பற்றி கவிதையே
ஏனே உன்னுள் ஆணவம்
மண்ணில் உள்ள மாந்தரின்
மனதில் நானே ஆலயம்

இயற்கை பற்றி உனக்குள்ளே
இலங்கும் நிலைமை நீயரைத்தாய்
செயற்கை விதமாய் என்னிடமே
செருக்கனைத்தும் சூளுறைத்தாய்

அகிலம் தன்னில் தோன்றி நின்ற
ஆதாம் ஏவால் முதல் மனிதர்
அவர்கள் மனதில் தோற்றம் பெற்ற
அடியேன் காதல் மணம் புரிந்தார்

தமிழால் மட்டும் உண்மையான
தகுதிமிக்க கவிதை வரும்
மனிதரில்லை அனைத்திலுமே
மனதில் வாச காதல் பெறும்

தாஜ்மஹால் போலவொரு
காதல் சின்னம் உள்ளதா ?
சாஜஹானைப் போலவொரு
காதலனை அறிவாயா ?

சேர்ந்த போதும் பிரிந்த போதும்
வாழும் இந்த காதலே
நீ திருந்தி என்னிணைந்தால்

ஏது இந்த மோதலே

காதல் சொன்ன பாடம் கேட்டு
கவிதை தலை குனிந்தது
கவிதையிலும் காதல் கொள்ளும்
அன்புபலம் அறிந்தது

மன்னிப்பு கேட்ட வண்ணம்
மனம் உருகி நின்றது
கன்னிப் பூப்போல காதல்
என்று அதில் இணைந்தது

- சிலாவத்துறை ஏ.ஆர். அஸீம் -
உயர்தரம் - உயிரியல்பிரிவு (2004)

நட்புக்கலந்த காதலும் காதல் கலந்த நட்பும்

உயிரோட்டம் நிலவும் உடலுக்குள் உயிருள்ள உணர்வுகள் இரண்டுஇணைமை
துள்ளும் இந்த உணர்வுகளுக்குள் பூங்காற்று புன்னகைக்கும் . வெண்ணிலவு பன்னீர்
தெளிக்கும் சந்தோசம் சிந்து பாடும் . உள்ளத்துக்குள் ஓர் புது உயிர் பிறக்கிறதா ?
நட்பு அங்கே இமை திறக்கிறது . இதயத்தில் ஓர் உயிர் பூப்படைகிறதா ? காதல்
செடி அங்கே பூக்கிறது .

உண்மை காதலுக்குள் உன்னதமான நட்பு நடப்பட்டிருக்கும் . உன்னதமான
நட்புக்குள் உண்மை காதல் இடப்பட்டிருக்கும் . நட்பு கொண்ட இரு உள்ளங்கள்
அழகில் அழகைக்காணும் காதல் பூத்த இரு இதயங்கள் அனைத்திலும்
அழகைப்பருபும் .

தேன் சிதறும் பூவுக்குள் உயிர் எப்படி நடமாடுகிறதோ....அப்படித்தான்
காதலுக்குள் நட்பு நடமாடுகிறது . புல்லின் நுனியில்பனித்துளி எப்படி பதுமை
கொள்கிறதோ....அப்படித்தான் நட்புக்குள் காதல் பதுமை காண்கிறது .

ஓர் இதயத்தில் காதல் உதயமாகிறது என்றால் நட்பு அங்கே வாழாமாகிறது
. ஓர் உள்ளத்தில் நட்பு பூக்கிறது என்றால் காதல் அங்கே தேனாகின்றது .

ஆணும் ஆணும் கொள்ளும் நட்பிலும் பெண்ணும் பெண்ணும் கொள்ளும்
நட்பிலும் கூட காதல் கனிந்திருக்கும் கலந்திருக்கும் ஆணும் பெண்ணும்
ஆதரிக்கும் அன்பு மாத்திரம் காதலல்ல இரண்டு இதயங்களுக்குள் அன்புப்பாலம்
இருந்தாற் போதும் அது கூடகாதல் தான் .

ஆணும் பெண்ணும் கொள்ளும் காதலில் கூட நட்பு இணைந்திருக்கும்
இனித்திருக்கும்.. உள்ளங்களுக்குள் அன்பு ஊஞ்சளாடினால் போதும் அது நட்புதான்
நட்பு சிந்தனைகளை ஒருவாக்கும் என்றால் காதல் சிந்தனைகளை சீர்படுத்தக்கூடியது

உண்மையான காதலில் காமம் கலந்திருப்பதில்லை . உண்மையான நட்பு
காதலை இழப்பதில்லை . உண்மையான காதல் நடப்பினறி பிழைப்பதில்லை .
ஒருகவிதைத்தொகுப்பின் முன்பக்கம் நட்பாக முத்தம் பதித்திருந்தால் அதன் முன்னுரை
காதலாக வாசிக்கப்படும் . நட்பை முகமாகவும் காதலை அகமாகவும் கொண்ட அந்த
புதுமைத்தொகுப்பு பூக்களால்புனிதத்தொகுப்பாக நேசிக்கப்படும் . கண்கள் சொல்லும்
கவிதை காதலை பிரசவித்தால் காதல் சொல்லும் சரிதை நட்பை அரங்கேற்றும் .
வாழ்க்கைப் புத்தகத்தின் திறந்த அத்தியாயம் நட்பென்றால் அதில் சிறந்த அத்தியாயம்
காதலாகத்தான் கனிந்திருக்கும் . ஒற்றைப் புவிதழின்ஓரம் அகாண்டுவுருடப்படும் முயற்சி
காதலாகும் போது அதில் அன்பு நட்பென்ற நாமத்தில் திருடப்படும் .

வார்த்தைகள் இதழால் பரிமாறப்படுவது நட்பின் அடையாளம் . கண்களால்
கவரப்படுவது காதலின் வெகுமானம் . இரண்டும் வாழ்க்கையின் சன்மானங்கள்தான் .

பூமியை முதலில் தொடும் மழைத்துளியைப் போலத்தான் காதல் இதயத்தில்
விழுகிறது வற்றிய நதியை முற்றாக நிரப்பும் கடைசித்துளியைப் போலத்தான் நட்பு
உயிரின் உதயத்தில் எழுகிறது .

வெள்ளைத் தாளில் பூசப்படும் வர்ணம் காதலென்று கைகாட்டும்போது அந்த
புனிதக் காகிதம் நட்பென்று கைதட்டுகிறது சிப்பி எப்படி முத்தை பாதுகாக்கிறதே
அப்படித்தான் நட்பு காதலை பக்குவப்படுகிறது . முத்து எப்படி பிரகாசத்தை
பிரசவிக்கின்றதே அபடவடித்தான் காதல் நட்பை சித்தரிக்கின்றது .

மொத்தத்தில் காதலையும் நட்பையும் உண்மையாக புரிந்து கொள்ள முயற்சி
செய்யுங்கள்

ஆக்கம் - ஏ.ஆர்.ஏ இளங்கவி

அஸீம்

உயர்தரம் - உயிரியல்பிரிவு 2004

சுப்பிரமணியப்பாரதியார்

அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது அதிலும் கூன்இ குருடு செவுடு நங்கப்பிறப்பது பிறப்பது அரிது என்று ஓளவையார் தன் பாடலை நிறுத்திக் கொண்டார் ஆனால் இத்தனைக்கும் மேல் ஒரு கவிஞன் பிறப்பானால் அது எத்தனையே நூற்றாண்டுக்கு ஒரு முறை நிகழும் நிகழ்ச்சியே ஆகும் .

கம்பனுக்கு பின் மக்களின் மனதில் நிலைத்து நின்றார் நமது சுப்பிரமணிய பாரதியார்

எட்டைய புரத்தில் 1882ஆம் ஆண்டு டிசம்பர் பதினொராம் திகதி சின்னச்சாமி அய்யருக்கும் இலச்சுமி அம்மாளுக்கும் பிறந்த குழந்தைதான் நமது சுப்பிரமணிய பாரதியார் ஆவார் . இளமையிலே இவர் கவி பாடக்கூடிய திறமை கொண்டிருந்தார் இவரின் பதினொராம் வயதில் இவர் சுப்பையா என டிசல்லமாகவும் அழைக்கப்பட்டார் .

எட்டைய புரத்தில் எள்ள சமஸ்தான புலவர்கள் இவரை பல சோதனைக்கு உட்படுத்தினர் . அதில் இவர் வெற்றி பெற்றதால் வமஸ்தானப் புலவர்கள் வியந்து இவருக்கு பாரதி என்ற பட்டம் சூட்டி அழைக்கப்பட்டார் . 1894-1897 வரை இந்துக்கல்லூரியில் 5ம் தரம் வரை படித்தார் . பாரதியார் படிக்கும் போதே தமிழ்ப் பண்டிதர்களின் சொற்போர் காரணமாக இவரின் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது .

அக்கால வழக்கப்படி பாரதியருக்கு 14 1/2வயதிலே செல்லம்மாள் என்னும் 7 வயதுப் பெண்ணை திருமணம் முடித்து வைத்தார்கள் . 1898-1902 வரை காசியில் உள்ள தனது அத்தை கும்பம்மாள் வீட்டில் தங்கியிருந்தார் . அப்போது இவர் சர்வகலாசாலையில் பிரவேசத்தை எழுதி வெற்றி பெற்றார் . காசி இந்துசர்வ கலா சாலையில் ஹிந்தியும்இ வடமொழியும் கற்றார் . இவர் கற்கும் போதுதான் தலைப்பாகை கட்டும் முறையையும் மீசைவைத்துக் கொள்ளும் முறையையும் இவர் அறிந்ததாக கூறப்படுகின்றது . 1902 ஆம் ஆண்டு எட்டைய புரம் வந்து இரண்டாண்டுகள் எட்டையபுர மன்னனின் தோழனாக இருந்தார் . பாரதியார் இங்கு இருக்கும் போதே மதுரையில் வெளிவந்த “விவேகபானு” என்ற பத்திரிகையில் பாரதியார் எழுதிய முதல் கவிதை தனிமை இரக்கம் அச்சிட்டு வெளியிடப்பட்டது . 1904 ஆம் ஆண்டு சேதுபதி பத்திரிகை நிலையத்தில்

ஆசிரியராகப்பணி ஆற்றினார் . அதே ஆண்டு நவம்பரில் சுதேசமித்ரா என்னும் பத்திரிகை நிலையத்தில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார் . 1905 ஆம் ஆண்டு பாரதியார் அரசியலில் ஈடுபட்டார் . அதற்காக தீவிரமாக உழைத்தார் . இவர் சென்னை சென்று இந்தியா என்னும் பத்திரிகையில் இவரின் அரசியல் கருத்துக்களை மக்களுக்கு வெளியிட்டார் . 1908 இல் சுயராத்திய தினம் சென்னையிலும் இ தூத்துக்குடியிலும் கொண்டாடப்பட்டது . அத்தினத்தில் வ.உ.சி சுப்பையா சிவா போன்றவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது . அதில் சுப்பிரமணிய பாரதியார் முக்கிய சாட்சியம் சொல்லியுள்ளார் . 1920 ஆம் ஆண்டு சுதேசமித்ரப்பத்திரிகையில் திரும்பியும் ஆவிரியராகப் பணியாற்றினார் . 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி திருநெல் வேலி கோயில் யானையால் தூக்கி எறியப்பட்டு நோய்வாய்ப்பட்டு இவ்வுலகை விட்டு நீங்கினார் .

ஆக்கம் - P. Yadhusan (9Q)

நாட்டார் பாடல்களின் தனிச்சீர்ப்பு

கிராமங்கள் இயற்கைத்தேவி எழுந்தருளியிருக்கும் கோயில் என்றால் கிராம மக்கள் அத்தேவியை வழிபடும் அன்பர்கள் .

அவர்கள் எளிமை வாழ்வு வாழ்பவர்கள் உழைப்பொன்றே பெரும் செல்வம் என்று கருதுபவர்கள் . இயற்கையாகவே கூடியமதியும் சடக்காரமான பேச்சும் கொண்டவர்கள் இயற்கையறியும் கலையுணர்வும் கொண்ட இவர்களின் உள்ளத்திலே பலபல காரணங்களினால் உணர்ச்சிகள் தோன்றி கரைபுரன்டெழும் போது அவை பாடல்களாக வெளிவருகின்றன. அவை ஏடும் எழுத்தாணியும் கொண்டு எழுதப்படுவனவல்ல பரம்பரை பரம்பரையாக செவிவழியாக கேட்கப்பட்டு வாழ்வை . இலக்கண வரம்புக்குட்படுத்தி சொற்சாலங் காட்டி மயக்குவனல்ல பாமர மக்களின் உள்ளத்துணர்ச்சியை உயிராகக் கொண்டு கருத்தை தெள்ளென விளக்கும் எளிமையேடு கூடி நடப்பவை . நாட்டுமக்களின் உள்ளத்திலிருந்து வெளிப்படுகையில் அவை நாட்டார் பாடல்கள் எனப் பெயர் பெறுகின்றன .

நாகரீகம் மேம்பட்ட சமுதாயத்தினர் இசையிலக்கண அசைவோடு கூடிய சங்கீதத்தைப் பண்பட்ட ஒரு கலையாகப் போற்றுவதுபோல நாட்டுப்பாடல்களையும்

கருவிகளாகக் கொண்டனர் . எழுத்தும் ஏடும் தோன்றுவதற்கு முன்னரே உண்டான அப்பாடல்கள் வாய் முறையாக எங்கும் பரவலாயின . நாகரீகம் வளர்ந்தபோது புலவர்களும் இசை வல்லோரும் அவற்றைப்பற்றி இசையமைப்பும் தாளக்கட்டு கற்பனைச் செறிவும் சொல் நயமும் கொண்ட பாடல்களை இயற்றினர் வரையறை வாய்ந்த இலக்கண நெறிகண்டு இசைக்கலையை வளர்த்தனர் . எனவே நாட்டார் பாடல்கள் சமுதாயத்தின் மிக மூத்ததொரு கலையாவதோடு பண்பட்ட அசைவளர்ச்சிக்கு மூலாதாரமாகவும் விளங்குகின்றது . அன்றியும் அவையாவும் பொதுமக்களின் இதயப்போக்கு பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள் ஆசைகள் என்பன அளவிடக்கூடிய அளவு கோல்களாகவும் வஜளங்குகின்றன . எனவே ஒருநாட்டின் பண்பாட்டை அறிவதற்கு நாட்டார் பாடலைப்போன்ற உரிய கருவி வேறில்லை எனலாம் . நாட்டார் பாடல்களில் உன்னதமான ணேமதத்துவம் இ சிருட்டித்தத்துவம் என்பன வியங்கத்தக்க கற்பனை வளத்தோடும் உவமைச்சிறப்போடும் வெளிப்படுத்தலை காணல் முடியும் . எளிமையோடு கூடிய அவற்றை விளங்கிக் கொள்வதற்கு உரையாசிரியர் எவரும் தேவையில்லை . இவ்வகை சிறப்புக்கள் எல்லாவற்றினாலும் மேலாக எலக மக்கள் அனைவரின் உள்ளங்கள் ஒரே வகையான இன்பத்திலும் துன்பத்திலும் இயங்குகின்றன என்பதை நாட்டார் பாடல்கள் உணர்த்துகின்றன .

நாட்டார் பாடல்கள் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு வெளிப்படும் உணர்ச்சிகளைப் பொறுத்து பல வகையினதாகப்பிரிக்கப்படுகின்றன . உயரிய கருத்துக்களும் தத்துவங்களும் கொண்டனவாய் பாமரர் அல்லாத சிறிய நாகரீகம் படைத்தோரிடையே வழங்கி வரும் பாடல்கள் ஒரு வகையின விழாக்காலங்களில் ஆணந்தக்களிப்போடு பெண்கள் வாயினின்றிஞ் சமயோசித மாகப் பிறக்கும் பாடல்கள் பலவுண்டு இவை இன்னொரு வகையின கலைகளையும் சரித்திர சம்பந்தமான வீரர்களின் வீர வெயல்களையும் அடிப்படையாகக் கொண்டு உணர்ச்சிப் படிபருக்கோடு பாடப்படுவன இன்னொரு வகையின தாய்மார் அருமருந்தன்ன தமது பச்சிளங் குழந்தைகளைக் கண்வளரச் செய்வதற்காக மெல்லிசையோடு பாடும் தாலாட்டுப் பாடல்கள் பிறிதொரு வகையின காதல் சுவையும் இ நகைச்சுவையும் உயிரோட்டமாக மிளிர்இ நெஞ்சையள்ளும் திறன் கொண்டவையாய் பாடல்கள் வழக்கிலுள்ளன பொழுது போக்கிற்காகவும் தெய்வ வழிபாட்டிற்காகவும் பாடப்படும் பாடல்கள் அனேகம் கும்மி கோலாட்டம் அம்மாளை காவடிச்சிந்து தெம்மாங்கு மாரியம்மாள் பாட்டு வில்லுப்பாட்டு என்பன அவ்வகையைச் சேர்ந்த நாட்டார் பாடல்களாகும் . இதைத்தவிர இடையர் குறவர் உழவர் மீனவர் வண்டிக்காரர் முதலிய தொழிலாளர் தொழில்களைச் செய்யும்போது சோர்வு தோன்றாமலிருக்க பாடப்படுவன வேறோர் வகையின . இறந்தோரை சூழ கிராமப்பெண்கள் கூட்டமாகச் சேர்ந்து புலம்பும் ஒப்பாரியும் நாட்டார் பாடலின் ஒருவகைதான் .

மருத நிலத்தை சேர்ந்த கிராமங்களிலே பரந்த கழனிகளிலே வேலை நடைபெறும்போது உழவர் உழத்தியர் வாயினின்றி வெளிவரும் பாடல்களில் காதல் கொஞ்சம் நகைச்சுவை விஞ்சும் . அது ஐப்பசிமாதக்கடைசியில் பகுதி வயல் வரம்பை மேவிநிற்கும் வெள்ளக்காட்டின் மேலே பசிய நெற்பயிர்கள் வாடைக்காற்றிலே அசைந்து நிற்கின்றன . அங்கே பெண்கள் பலரும் ஆண்கள் சிலருமாகக்களை எடுக்கின்றனர் . அவர்களோடு சேர்ந்துழைக்காத வரம்பிலே நின்ற பெண்ணெருத்தியைசுட்டித்தம் வேடிக்கை செய்கிறான் கட்டிளங்காளை ஒருவன் அவர் பெயர் பொன்னுச்சாமி அவன்

“கண்ணாடி வளையல் போட்டு

களையெடுக்க வந்த புள்ள

கண்ணாடி மின்னலிலே - உன்

களையெடுப்புப் பிந்துதடி “ என்று பாடுகிறான் உடனே அவள் வாய்க்கால் வரம்புச்சாமி வயக்காட்டு பொன்னுச்சாமி களையெடுக்கும் பெண்களுக்கு காவலுக்கு வந்தசாமி

என்று பதில் சொல்கிறான் அந்தப் பதிலே கேலியும் கிண்டலும் இழைத்தோடிக்கிடக்கின்றன . இதனோடு அறுவடைக்காட்சி ஒன்றினையும் காணல் நன்று நெற்பயிர் கதிர் சுமந்து கல்வியில் வல்ல சான்றோர் போலட்டலை வணங்கிக்கிடக்கிறது . கணபதியையும் முருகனையும் வணங்கி அரிவாள் எடுத்து அருவி வெட்டத்தொடங்கி விட்டனர் உழவர்இ அவர்களில் ஒருவன்

மட்டு ருக்கலே அரிவாளுக்கு செய்து

மாவிவங் கம்பிடி தன்னி லிறுக்கி

என்று குரல் பொடுக்கிறான் உடனே மற்றவர்கள் எல்லோரும் சேர்ந்து அக்கன்னியைப் பாடுகிறார்கள் . தொடர்ந்து தெந்தன தெந்தன தென்ன என்ற தாளக்கட்டு ஒரே குலலில்ஒலிக்கிறது

தாலாட்டுப் பாடல்கள் கிராமத்துக்கு கிராமம் வேறுபட்டுப் பலபல பொருளுடையனவாய்க் காணப்படுகின்றன . தாய் ஒருத்தி ஊரார் தன்னை மலடி யென ஏசாமல் வந்துதித்த தன் மகனை தாலாட்டுகிறான்

மலடி மலடி என்று மாந்தித்தோர் ஏசாமல்

மலடிக் கொருகுழந்தை மாதவனார் தந்த பிச்சை

இருளி இருளி என இருநிலத்தோர் ஏசாமல்

இருளிக் கொரு குழந்தை ஈசுவரனார் தந்த பிச்சை

என்று தன் உள்ளத்துணர்ச்சிகளை எல்லாம் சேர்த்துப்பாடுகிறான் . கிராமங்களிலே திருமண வைபவங்கள் மிகச்சிறப்பாக றடைபெறுவது வழக்கம் . இவ் வைபவங்களில் மண மக்களுக்கு அறுகரிசி இடுவது குறிப்பிடத்தக்கதொன்று

இவ்வைவத்தையொட்டி

அறுகரிசி தானிடுங்கோ அதற்குரிய பேர்களெல்லாம்

வாரியிரையங்கோ கிளிமொழியாள் பைங்கிளிக்கு

ஆல்போல் தழைத்து அறுகுபோல் லேஞன்றி

மூங்கில்போல் சற்றம் மசியாமல் வாழ்த்திடுங்கோ

என்ற மனம் மிக மகிழ்ப்பாடும் குரல் கேட்கிறது ஓர் வீட்டில் அவ்வீட்டு தலைவன்
இறந்து விட ஊர்ப்பெண்டிரனைவரும் அங்கு கூடி ஒப்பாரி அசால்லி புலம்புகிறார்கள்
அவர்களில் ஒருத்தி குரல் எடுப்பாக ஒலிக்கிறது

பொழுதாய் இலங்குவாயே - நீயும்

பொழுதுபட்டால் மங்காயே

நிலவாய் இலங்குவாயே - நீயும்

நிஷுபட்டால் மங்காயே

இவ்வித நாட்டார் பாடல்கள் இலக்கியத்துரையிற் பெருமளவு ஆதிக்கம் பெற்றுள்ளன
புலவர்களும் இசைவல்லோர்களும் பக்தர்களும் நாட்டுப்பாடல் இசை முறையை
தழுவிப் பலபலபாடல்களை இயற்றியுள்ளனர் . சிலப்பதிகாரத்திலே காணப்படும்
வரிப்பாடல்களும் பல வகை குரவைகளும் நாட்டுப் பாடத் தழுவியனவே .
மாணிக்க வாசக சுவாமிகள் அருளிய திருவாசகத்தேனில் வரும் அம்மையையும்
அத்தகையதே கோபால கிருஷ்ண பாரதியாரும் சுப்பிரமணிய பாரதியாரும்
நாட்டுப்பாடல்களில் பெருகி வழங்கிவரும் சிந்துகளாற் கவரப்பட்டு
இவ்விசையமைப்பை பின் பற்றினர் . சுருங்கக் கூறினால் வாழ்மொழி இலக்கியமாகிய
நாட்டுப்பாடல்கள் பாமரமக்களின் உணர்ச்சியிலுதித்து எளிமையோடும்
இசையமைப்போடும் தாளவறுதியோடும் கூடி உலவுகின்றன அன்றியும் இலக்கண
நூட்பங் கொண்ட இசைக்கலை வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமைந்துள்ளன
எனவே இத்தகைய சிறப்புடைய நாட்டார் பாடல்களை பேணிக்காப்பது
கலையார்வங்கொண்டவர்கள் அனைவரதும் பெருங் கடனாகும் .

A.K.S அச்சுதன்

வர்த்தகப்பிரிவு 2005

A/L

முழுமதியொன்று தனது ஒளியை
நாட்டிற்கு வழங்குவதைப் போல...



இன்று நேற்றிலிருந்து அல்ல, பரம்பரையாகவும் அல்ல, பலயுகங்களாக,
விளக்குத் தூணொன்றிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள்



இலங்கை வங்கி

தேசத்தின் வாங்கியாளர்

eQuick Business Software SALES AND HIRING

Available Packages For

JEWELLERY

TEXTILE

HARDWARE

TRAVELS

TRADERS

COMMISSION AGENTS

IMPORTERS&EXPORTERS

GENERAL MERCHANTS

MONEY EXCHANGE

WHOLESALE AND RETAIL SHOPS

COMPUTER COURSES

Dip.in Kids Computing

Dip.in Computer Studies

Dip.in MS Office

Dip.in Graphic Designing

Dip.in Desktop Publishing

Dip.in Web Designing

Dip.in Visual Basic Programming

Dip.in Java Programming

Dip.in Hardware Engineering

Dip.in Internet & e-mail

Dip.in Computerized Accounting

I.S.S COMPUTER SYSTEMS

075-340866,

0777-271172,

0777-609595

568, ALUTHMAWATHA ROAD,

MODERA

COLOMBO-15

WITH BEST COMPLIMENTS FROM

MR .A .M. 17631

Sapphire Jewellers
138, Sea Street
Colombo - 11

WITH BEST COMPLIMENTS FROM


MR .R . KRISHNASAMY (BALA)

Managing Director
Crown Jewels
76A , Sea Street
Colombo - 11

WITH BEST COMPONENTS FROM

Bodhiraja Aluminium

No :- 230 Bodhiraja Mawatha,
(Gasworks Street)
Colombo -11,
Sri Lanka



Phone :- 422999
342208
347545
Fax :- 382646

WITH BEST COMPONENTS FROM

Ajantha Centre

WHOLESALE DEALERS IN TEXTILES &
READY MADE GARMENTS



112 \8 1 VELONA SUPER MARKET
KEYZER STREET
COLOMBO - 11

TEL :- 471790 (SHOP)
388107 (OFFICE)
0777 - 892688

WITH BEST COMPONENTS FROM

UNIMAX

IMPORTERS & WHOLE DEALER IN READY MADE GARMENTS

172 1/36-37 COMMERCIAL PLAZA
1ST FLOOR KEYZER STREET, COLOMBO - 11



Tel :- 074 - 721491
074 - 712563
0777-513896
0777-513895

WITH BEST COMPONENTS FROM

**SOUTH INDIAN SWEETS, SAVOURIES
& CATERERS**



**SARASWATHIE LODGE
191, GALLE ROAD, COLOMBO-04
TEL-581913**

WITH BEST COMPONENTS FROM

PC HOUSE (PVT) LTD

464 GALLE ROAD, COLOMBO-03, SRILANKA.
TEL-94-74-724242 DIR:01-573737
E-MAIL -info@pchouse.lk
FAX:94-74-724343
WEB SITE : www.pchouse.lk

WITH BEST COMPONENTS FROM

MAHARAJA
ROASTED RICE FLOUR

INSTANT PREPARATION FOR
STRING HOPPERS & PITTU

MAHARAJA FOOD PRODUCT

18 /3, DR. E .A.COORAY MAWATHA , COLOMBO - 06
TEL.437990 , 338116, 591139, 448928 FAX :-591139

P.K. Marimuthu

JOHN ARC (PVT) LTD

No :- 48/1/1 , DICKMANS ROAD.

COLOMBO - 05

TEL;552351

WITH BEST COMPLIMENTS FROM

V. Manickam & Brother

IMPORTERS GENERAL

MERCHANTS & COMMISSION AGENTS

SUGAR

RICE



TEL :- 323408, 323986
432347

FAX :- 421972

TELEGRAMS :- THAVAYOGA

34, 4TH CROSS STREET,
COLOMBO -11

WITH BEST COMPLIMENTS FROM

AB GOLD HOUSE



No : 110 Ratnapura Road
Horana
034 - 62304

WITH BEST COMPONENTS FROM

LANKA ALUMINUM SUPPLIERS

IMPORTERS & GENERAL MERCHANTS

Wholesale & Retail Dealers in

Aluminum Ever silver Brass

Copper Materials Buckets

Cotton Ropes

Plastic ware glassware

Polythene & Fancy Goods

No :- 34 Dam street ,

Colombo - 12 .

Tel :- 385744 Fax :- 382646

WITH BEST COMPONENTS FROM

S.R. VIDEO & COM

No :- 257, TIMBIRIGASYAYA ROAD

COLOMBO - 05

CD , VHS , DVD

VCR & VCD PLAYER RENT

VCD , VCR & CELL PHONE REPAIRING

CELL PHONE DEALING

CD TO CD, CD TO VHS, RECODING

TEL:074-512771, 0777 6108700

FAX:078-920248

MR.RAVI

WITH BEST COMPLIMENTS FROM

DENSHI

Video ,Photo & digital Vision (Pvt) Ltd .
Computer Graphics and Animation
For Tv Commercial video Filming
Photo Graphy & Album Makers ,
Video - Audio Dubbing ,
Computer Tittling & mixing
VHS(VIDEO) to CD Transfer

No :- 146 - 2/1, Galle Road .
Colombo -06.Sir Lanka .
Tel :- 504224 ,
Hot Line :- 078 - 657317.

DENSHI VIDEO & PHOTO

Noor Limpurg ,
Tegelen , Holland .
Tel :- 062 -2194932 .

WITH BEST COMPLIMENTS FROM

P AND V Travels

Van Services
School Service to Royal College
and St.Brigets Convent From
Anderson Flats , Narahenpita
Airport Hires at a Reasonable Rate

Contact :-

MR .P .VISVANATHAN
[ALL ISLAND J.P]
E - 7, ANDERSON FLATS ,
COLOMBO - 05
RES TEL :- 01 - 589730
MOBILE :- 078 - 610411

WITH BEST COMPLIMENTS FROM

Abtheen

- * Fashionable gents tailors
- * Passengers van Hire Service
- * Airport and island wide

257/1 - C ,Golle Road .
Wellawatta
clombo - 06

Tel :- 580839
Cell :- 0777- 215730

“**ஊடகமே இன்று உலகம்**”

இலங்கை வெகுஜன ஊடக நிறுவனத்தின்



**அறிவிப்பு
ஒலிபரப்பு பாடம்**

பயிற்சி நெறி கா **3** MONTHS
மீ **5**

தகைமை: G.C.E. (O/L) சித்தியுடன் தமிழ்ப்பாடத்தில் திறமைச்சித்தி

“**ஊடகவியல் பயிற்சி நெறி**”

Internet, தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை

காலம் **4** மாதம்

போன்ற ஊடகங்கள் பற்றிய விநியோகங்களும், நேரடி பயிற்சியும், ஊடகவியல் சார்ந்த அனுபவமிக்க மூத்த பிரபல ஊடகவியலாளர்களால் பயிற்சியும் வழங்கப்படும்

ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்

Qualification:

G.C.E O/L with Credit in Tamil, Maths & English

Time: 9.30 a.m. to 12.00 Noon.

தயால் முலம் ஊடக டிப்ளோமா பயிற்சி நெறி

DIPLOMA IN MASS MEDIA

விப்டில் இருந்தவாறே

கா **6** MONTHS

தொடர்புக்கு: சந்திரா 074-512830

தகைமை: G.C.E. (O/L) சித்தியுடன் தமிழ்ப்பாடத்தில் திறமைச்சித்தி

விண்ணப்பத்துடன் O/L சான்றிதழ்பிரதியும் அனுப்ப வேண்டிய முகவரி

MMIC Mass Media Institute of Ceylon (Pvt) Ltd.,
11, 2nd Floor, "Colombo Plaza"
50, Galle Road, Wellawatta, Colombo - 06.

WITH BEST COMPLEMENTS FROM

Mr & Mrs .PASKARAN (BASHA)



Batch : 1992

WITH BEST COMPLIMENTS FROM

Ms. S . RAJADURAI

WITH BEST COMPLIMENTS FROM

YARL BEACH INN

(Approved by ceylon tourist board)

**THE LEADING TOURIST HOTEL IN JAFFNA
WITH THE FOLLOWING FACILITIES**

- * A/C & NON A/C ROOMS
- * LECTURE ROOMS (CONFERENCE ROOM)
- * WEDDING & RECEPTION HALL
- * RESTAURANT
- * VEGETARIAN & NON VEGETARIAN FOOD
- * SPECIALIST IN SEAFOOD & PITZA

**YARL BEACH INN
TOURIST HOTEL**

**No: 8, OLD PARK ROAD
SUNDUKKULY
JAFFNA**

T.P :- 021-2225490

WITH BEST COMPLIMENTS FROM

A & B Travels

Govt. Approved Manpower Consultant Lic no 1712

Leading Name in Manpower

We Supply Suitable workers for Suitable Posts

To any part of the world Skilled or
unskilled, male or female The Choice is Yours

No . 20/14, (Abdulla Centre) Office No :-21,1st Floor,
Symonds Road,Colombo -10, Sri Lanka

Tel :- 673020,673022 ,676941

E-mail: aandb@sltnet.lk

*With
Best
Compliments
From :*



Lanka Transformers Limited

No: 67, Park Street Colombo-02

Tele: (94) 1 695007 Fax: (94) 1 684900

Web: www.lankatransformers.com



WITH BEST COMPLIMENTS FROM

AITKEN SPENCE

since 1868



Contributing towards national development for over 130 years by achieving excellence in its core activities and crossing new frontiers, Aitken spence is now poised to become a globally competitive market leader in the region


Ace Power Generation Horana (Pvt)Ltd

Ace Power Generation Matara Ltd

Vauxhall Towers
305 Vauxhall street
Colombo -02
Tel :308308 fax :345132

WITH BEST COMPLIMENTS FROM

A WELL WISHER .



[G . B . G]

WITH BEST COMPLIMENTS FROM



C . S . R . MARKETING SERVICES

**73/44-1/1,
Saranankara Place,
Dehiwela.**

Tel : 725739

HotLine : 0777-515735

WITH BEST COMPLIMENTS FROM

ROYAL HARDWARE

Dealers In Hardware, Electrical Goods,
Paints, Water Pumps,
PVC Pipe & Fittings, Locks and
Brass Fittings and Power Tools Etc.

**No. 126, KANDY ROAD
THIHARIYA,
SIR LANKA.**

Tel : 074 -678215


Fax : 94-1-470274

WITH BEST COMPLIMENTS FROM

Fancy Museum

Dealers In
FANCY GOODS, TOYS, EVERSILVER & GIFTS
Specialists In
DANCING & ALL BRIDAL ORNAMENTS, COSTUMES

253 B, Galle Road,
Wellawatte Complex,
Colombo - 06



Phone :- 580216

Fax :- 500627

WISH BEST WISHES FROM

A/level 2004

Wijey

Arun

Alahees

Nesha

Ragu

Hari

Ramanan

Nimal

Gogul

Sathi

Sanjee

Nitha

Thanu

Sanna

Pradeepan

Sangeivi

Haresh

Jana


Thiru

Noel

Sumanan

WISH BEST WISHES FROM

RENUKA TRADE CENTRE



108 F 5/1, Keyzer Street,
Colombo - 11

WITH BEST COMPLIMENTS FROM



**Super Star
Rajni 's
Fans**

I3M

WITH BEST COMPLIMENTS FROM

Suriya Textile Mills (Pvt) Ltd
Suriya Trading Company

32~ 34, 2ND FLOOR ,
3RD CROSS STREET
COLOMBO 11 ,

Tel : 336977 438494 449105

Fax : 38531 Res. : 438863

E -mail :suriya 19@hotmail . Com

WITH BEST COMPLIMENTS FROM


Air Modal Cargo Services.



148 F 3, F 5 Main Street,
Colombo -11
Tel -460061

WITH BEST COMPLIMENTS FROM

A WELL WISHER



[S.P.A]

WITH BEST COMPANENTS FROM

SHAN JEYA FOOD LAND

No :414, Hospital Road .(IN FRONT OF BUS STAND)
JAFFNA .

Jaffna , Chinese and Indian food
Catered According to Jaffna Traditional Reception
Room Facilities available
A/C Non A/C Rooms with Attached Bathroom

T .P .No : 0777 -144254, 072- 500404 ,

சண் ஜெயா வுட்லண்ட்ஸ்.

.யாழ் சீன மற்றும் இந்திய உணவு
வகைகள் கிடைக்கும்
மேலும் யாழ் பாரம்பரியத்திற்கான
முறையீஸ் தயாரித்துத் தரப்படும்.
ஆஸ்பத்திரி வீதி
பிரதான பஸ்நிலையம் முன்பாக
யாழ்ப்பாணம்

WITH BEST COMPANENTS FROM

TRUST METAL

Wholesale Dealers In
Hardware And Electrical Goods Etc.

**No :264.B.OLDMOOR STREET,
COLOMBO -12
TEL : 074 -714749**

ECONOMICS

TUTOR :- Z . A . ZANHIR
B.A.. ECON SP . DIP IN EDU ISA SLPS

A/L 2004 & 2005

LOTUSSE - KOTAHENA 01 - 436964

MSC - NEGOMBO 777 - 859909

NAZRIYA - CHILAW 0777 -606010

SEC -PUTTALM 0722 -434535

WITH BEST COMPLIMENTS FROM

HAIFA

TRAVELS & TOURS (PVT) LTD

* APPROVED BY THE CEYLON TOURIST BOARD & DEPT. OF CIVIL AVIATION

* MEMBER OF MDP & TRAVEL AGENTS ASSOCIATION OF SRI LANKA

H. OFF: #53/A BRISTOL PARADISE BUILDING BRANCH: #57/A BRISTOL PARADISE BUILDING
YORK STREET COLOMBO-01.

TEL:074-717041-44 ,FAX:074-717045

YORK STREET COLOMBO-01.

TEL:074-717047-8

E-mail :haifatnt@isplanka.lk

web: www.haifatravels.lk

WITH BEST COMPLIMENTS FROM



SPS

LANKA GOPAL COMPANY

83, LOWER GROUND

PEOPLE'S PARK,

COLOMBO-II

T. P. 389119

WITH BEST COMPLIMENTS FROM

Seagull Property Developers (Pvt) Ltd.

A BOI APPROVED COMPANY



No :-14, Melbourne Ave

Colombo -4

Tel: 0777-354116,577409,

Fax: 577409

WITH BEST COMPONENTS FROM

MAX EXPORTS

*Exporters Of Cardboards
And Paper Offcuts*

Office:

**81-1/4, Ashika Building ,
Prince Street ,
Colombo - 11,
Sri Lanka .**


Tel /Fax :326741.

Mobile :072-271615

E-mail :Nicmax@slt.net

WITH BEST COMPONENTS FROM

INDO CEYLON CAFÉ



DOSA KING

284, GALLEROAD,
COLOMBO-03
SRILANKA.

TEL:574611,576813

WITH BEST COMPONENTS FROM


P & A

SUPER MARKET & FASHION STORE

64, DAVIDSON ROAD,
DUPLICATION ROAD,
(JUNCTION)
COLOMBO-04

WITH BEST COMPONENTS FROM

ABDOH OVERSEAS MANPOWER SUPPLY



(GOVT. APPROVED LICENCE 1278)
NO.552, SECOND FLOOR,
SIRIMAVO BANDARNAYAKE MAWATHA
COLOMBO 14
SRI LANKA
TEL: 075-378003, 01-338128
TEL-FAX: 075-378004
MOBILE: 0777-793915

WITH BEST COMPONENTS FROM

V.A.S.T.K.S. NADARS CO



DEALERS IN: bottles, corks, r.o.p.p. Caps,
food Colors, Essence, Perfume, labels,
Talcum Power, Joss Sticks, Plastics lids, etc.,


NO.41, DAM STREET, COLOMBO-12

TEL:336121,436003,441306

FAX:433729.

WITH BEST COMPONENTS FROM

New Warnaghiri Hotel



**14, Avissawela Road,
Kodigawatha
Angoda**

WITH BEST COMPONENTS FROM

ACME FOTO

STUDIO,
COLOUR LABORATORY &
DIGITAL MINILAB

- *Wedding photographs
- *Digital Picture Restoration
- *Colour Prints within 15 minutes
- *Visa & Passport Photos just in five minutes

135, Galle Road, Wellawatte,
Colombo - 06.

Tel : 583952, 074 - 512679

Fax : 550162 / 550462

E-mail : acmefoto@sltnet.lk

acmedigi@sltnet.lk

WITH BEST COMPONENTS FROM

ORBIT

INTERNATIONAL CO.
TRAVELS & TOURS (PVT) LTD.

TICKETING AGENT, MANDPOWER
CONSULTANTS & TOUR OPERATORS

1053, MARADANA ROAD,
COLOMBO-08. SRI LANKA.
LICENSE NO : 1563.

TEL : 671682- 4

FAX : 0094 1 671686

MOBILE ; 0777 391691

E-MAIL : ORBITI@SLTNET.LK

HOTMAIL : RISMY5@HOTMAIL.COM

WITH BEST COMPONENTS FROM

MICRO PC SYSTEMS

SALE AGENTS FOR

MIPAQ

SHOW ROOMS

WELLAWATTE :

NO : 15,36TH LANE,

COLOMBO-06

TEL/FAX:074-516764,074-513235

KOTAHENA

NO 82 NEW CHETTY STREET,

COLOMBO-13.

TEL/FAX:074-619673, 074-613617

JAFFNA

175/3, KASTHURIYAR ROAD,

JAFFNA.

TEL:021-2225893,0777-308417

WEB:www.mipaq.8m.com

E-mail-kuga@mipaq.8m.com

COMPUTER SALES, SERVICES & MAINTENANCE, SOFTWARE
INSTALLATION & DEVELOPMENT, CD SALES AND RECORDING

WITH BEST COMPONENTS FROM

RAVI LANKA

MANUFACTURES OF ALUMINIUM WARES

RAVI LANKA TRADES:

216, BODHIRAJAH MAWATHA, (GAS WORKS STREET) COLOMBO-11

TEL:423047 FAX:330330


ARKEY INDUSTRIES:

214, AVISSAWELLA ROAD, ORUGODAWATTA, WELLAMPITIYA.

TEL-074-815393 MOBILE:0722- 41906

WITH BEST COMPONENTS FROM

MEDIA TRAX



Total Computer Solution & printing

total computer solution, networking, offset printing,
desktop publishing, web designing, digital photocopying,
book binding etC...

MEDIA TRAX

NO.1, CHARLEMONT ROAD, COLOMBO-06.


TEL:074-724167/074-724168

FAX:074-724168 MOBILE-0777521443

E-MAIL-MEDIATRAX@DIALOGSL.NET

URL:HTTP://WWW.MEDIATRAX.8m.COM

WITH BEST COMPLEMENTS FROM




NEW FANCY TRADERS STOCKIST

- *LAKLAIN PORCELAIN
- *GLASSWARE
- *LANKA CERAMICS
- *WALL CLOCK
- *CHINA PORCELAIN
- *ORNAMENTS GIFT ITEMS (ETC)

NO : 9, CHINA STREET COLOMBO - 11
TEL : 329271.

WITH BEST COMPLEMENTS FROM



INTERNATIONAL (PVT) LTD TRAVELS & TOURS (PVT) LTD

MANPOWER & RECRUITING AGENCY
LABOUR LICENCE NO : 1716

NO : 74, VAUXHALL STREET, COLOMBO-02

. SRI LANKA

TEL :- 074-710384. 074-715129.075-359441-4

FAX 460218 MOBILE :-0777-724444.(94) -777-724444

E-MAIL :SAZINTL@SLTNET.LK /SAZINTL@ITMIN.COM

WEB SITE :HTTP://WWW.SAZINTL.COM

WITH BEST COMPONENTS FROM

SOFT LANKA COMPUTER STUDIES

Steps into the Sophisticated Computers World

*Flexibility practical hours for workers

*Free Guides for every course

*The choice of new generation

SOFT LANKA COMPUTER STUDIES

No-596 Aluthmawatha road,colombo-15.

Tel-074-613078 E-mail:slect@sol.lk

WITH BEST COMPONENTS FROM

SUNGO CREAM HOUSE

Mtrs Delicious ice cream, ice choeks,
ice cone, Biscuits, Milkpops

59 ,Chellaiya Mawatha

Kekirawa

Tel : 025-64469

Res:025-64143

Mob:073-615125

WITH BEST COMPONENTS FROM

MATCO ENTERPRISE

GENERAL HARDWARE MERCHANTS & IMPORTERS

NO.195, MESSENGER STREET, COLOMBO-12.

TEL:448584,423292,0722- 62559

FAX:094-1-423292

E-MAIL : tbernard @ slnet.lk

matcopes @ slnet.lk

WITH BEST COMPONENTS FROM



PHONES THAT MAKE
YOUR LIFE EASY

250, R.A. DE MEL MAWATHA

#01-35-P, FIRST FLOOR,

"LIBERTY PLAZA" COLOMBO- 03

VOICE : 372399, 074-715444

FAX : +(94) 74 715213

HOT LINE : 0777-577678

WITH BEST COMPONENTS FROM

TURNKEY COMPUTER SYSTEMS

THE PREMIER TRAINING INSTITUTION FOR
COMPUTER HARDWARE AND
NETWORK ORIENTED COURSES
IN SRI LANKA.

COURSES ARE CONDUCTED BY
INDUSTRY EXPERIENCED AND HIGHLY
QUALIFIED LECTURERS
PANEL WITH MODERN LAB FACILITIES.

562/15B, LOWER BAGATHALLE ROAD, COLOMBO - 03

TEL :595337 ,505954

FAX :074 513022

E-MAIL : TUNKEYIT@SLT .LK

BRANCHES : KANDY KURUNEGALA NUGEGODA & NEGOMBO

WITH BEST COMPONENTS FROM

PARAMOUNT EXPORTERS IMPORTERS & EXPORTERS SUNDARAM STORES

DEALERS IN SRI LANKA PRODUCE
ANIMAL FOODS AND COMMISSION AGENTS

151 & 155, OLD MOOR STREET ,

COLOMBO-12, SRI LANKA

TEL: 431962, 331258

FAX: 449359 DIR: 331259


MOBILE: 0777319595 RES: 329259

E-MAIL: SUNDARAMLSTI.LK

WEBSITE: WWW.PARAMOUNTEXPORTERS.COM

WITH BEST COMPLIMENTS FROM

KAVITHA COMMUNICATION



AUDIO, VIDEO VISION, PHOTODUPLICATION,
LAMINATING, TIDKETING
IDD & LOCAL CALLS

Head office:

No. 151, Layards Broadway,
Grandpass, Colombo-14

TEL : 334761, 543154

FAX: 00941543155.

With Best Compliments From

S. PREMMINATH

Sangam Academy,
Rudra Mawatha ,

Colombo-06

Tel: 556381

With Best Compliments From

RAHEEMA COMMUNICA-

- \$ LOCAL CALLS
- \$ I.D.D CALLS
- \$ FAX SERVICE
- \$ PHOTO COPY
- \$ LAMINATING
- \$ BINDING

RAHEEMA HOTEL & STORES (PVT)LTD
66 THURSTAN RD


With Best Compliments From




NEW ASIAN TAILORS

TEXTILE & EXPERT GENTS TAILORS

No;171,
MUTHUWELLA MAWATHA,
COLOMBO-15
TEL:074-614645



WITH BEST COMPLIMENTS FROM




Vimal company (Pvt) Limited

No .1, Dam Street,
Colombo 12,
Sri Lanka.

Tel :431641,336565 Fax ;433781
Mobile ; 0777-301227
E-Mail : Yuhen05@Yahoo .Com

With Best Compliments From




Standard Steel Centre

- * IMPORTERS
- * SUPPLIERS * STOCKISTS
- * GENERAL HARDWARE MERCHANTS

311-2nd Floor,
Old Moor Srteet,
Colombo-12

414/25B
Bloemendhal Rd ,
Colombo-13

☎: 323151, 439454, Fax:441941



With Best Compliments From

UKAAYE

SATELLITE SYSTEMS(PVT)LTD

IMPORTERS, DISTRIBUTERS OF ALL TYPES
OF SATELLITE DISH
ANTENNAS, T.V. ANTENNAS & ACCESSORIES



SHOW ROOM :

NO. 190, 1st FLOOR,
BODHIRAJA MAWATHA,
COLOMBO-11

TEL: 075-370019

FAX: 075-370018

e-mail: ukaaye@visual.lk



Sole Distributors in Sri Lanka for **EUROSTAR**



Nilshad

No
Comments


With Imran & Amir

Gaji

Najmi to Imran

Naj:- Last week...
 Im:- Trinco...
 Naj:- Trinco...
 Im:- Trinco... once a month

Im to Resha
 Machaan 1
 2 or 3
 A.G.M. for



Machaan...
 X X X

Red...
 P.A.M.E.L.A
 road Hi, F.C
 Ramakrishna rd

At Song Practice

At French Corner
 Im:-
 Changing room

@ Daga ganam selections
 Selector:-
 Imran:- No ball


At Song Practice
 Machaan, amhangan
 try

At a meeting
 Year 7
 Imran:-

Imran...
 Citizen

Imran - I Love u.
 Pam - I Love u too
 Imran - I love u three

WITH BEST COMPLIMENTS FROM



M.V. MARKETING

GENERAL MERCHANTS DEALERS
 IN
 ALL KINDS OF OIL & POONAC ETC.

NO. 30-1/1,
 Wolfendhal Street,
 Colombo -13.

Tel; 343015
 321237


WITH BEST COMPLIMENTS FROM

TRADE FINANCE & INVESTMENTS LTD

FOR FINANCE & THREE WHEELERS
 &
 OTHER VEHICLE

459 UNION PLACE,
 COLOMBO-02

698818,
 688422
 FAX:699226



WITH BEST COMPLIMENTS FROM

UTHAYAMS

உதயம்




**Wholesale Retail
Dealers in Textiles**


**188, Main Street,
Colombo-11
TEL: 434507
325388**

With Best Compliments From

Mr. M. R. FAHUMUDEEN




**SANGAM - Wellawatta
BRILLIANT - Kotahena**



பகர்கின்றோம் நன்றி பல கோடி

இன்றைய விழாவின் பிரதம அதிதியும் இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சர் கௌரவ. தியாகராசா மகேஸ்வரன் அவகட்கும்
 எமது விழாவின் சிறப்பு விருந்தினர் எமது கல்லூரி அதிபர் H.L.B. கோமல் அவகட்கும்
 பொன் மனம் படைத்த பிரதம ஆலோசகர் பொறுப்பாசிரியர் களுக்கும்
 ஏனைய பொறுப்பாசிரியர்களுக்கும்
 நாதம் மலரினை அச்சுப்பதித்த ஜவஹர் அச்சகத்தாருக்கும்
 ஓலி ஒளி வழங்கிய Swidise Trading Co நிறுவனத்தாருக்கும்
 பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் பங்கு பற்றிய போட்டியாளர்களுக்கும் விழாவிற்கு தரண்டு வந்த தமிழ் நெஞ்சங்களுக்கும்
 குறிப்பிட மறந்த அனைவருக்கும் இவ்விழதலும் இதயத்தாலும் இயம்பும் நன்றிகள் பல கோடி

செயற்குழு
 கர்நாடக இசை மன்றம்
 2002/2003



NATIONAL ESSENCE SUPPLIERS

Dealers In Essence ,Perfumes ,
Cake Ingredients
Bakery Products
And
Cosmetics Products.

Cake ingredients

sultanas
rasions
currant
cadju
candidpeel
cherries
chowchow
pumpkinpreserve
icingsugarjams
goldensyrubetc
spices

bakery products

bakingpowder
margarine
biscuitammonia
sodiumbicarbonateetc
SodiumBicarbonateetc
**Cosmetic
Product**
Perfumes
YareYar
TalcumPowder
Camphor
Menthol
Thaimol

FORHOTELS
GreenPeas
ButterOil
FOR
Confectioners
LiquidGlucose45be
DestroseMonohydrateB.P
CornFlour
Gelatine
FlavouringEssences
Colours
C.M.C
Pectine

**No.68,Dam street,
Colombo -12.**

**Tel :432639
343877**

with best compliments from uni-reche group of companies



UNI-RECHE

INTERNATIONAL (PVT) LTD.

No:234, Mahavidyalaya Mawatha,
2nd Floor, Colombo-13.

Tel: 343600, 074-612333 Fax: 074-614495
391796, 074-614535 446672

e-mail: unireche1@sltnet.lk

UNI - RECHE

N.S.

BAKE HOUSE

BAKE HOUSE

No: 45, Station Rd,
Gampola.

No: 41A, Station Rd,
Gampola.

Tel: 08-352941

Tel: 08-352941

UNI - RECHE
BAKE HOUSE

No: 234, Mahavidyalaya Mawatha,
Colombo-13

Tel: 074-614536